

கடல்மேற் குமிழிகள்

அகவல்

புலித்திறல் உண்டபின் பொன்னொளிர் கட்டிலில்
சிருபுறம் தனிமையில் உட்கார்ந் திருந்தான்.
செம்மறித் திறல் அங்கு வந்தான்.
“இம்மொழி சேட்பாய்” என்றான் வணங்கியே.

விருத்தம்

“பொன்னியை மனக்க வேண்டும்
அதைத்தானே புகல வந்தாய்?
பொன்னின் கொழுந்தி, நீயோ
புலைச்சியின் மக்கேன் அன்றோ?
என்னருந் தந்தை, வேட
ரின்ததவள் தங்னைக் கூடி
உள்ளைஇங் கீன்றார், என்பால்
உறவுகொண் டாட வந்தாய்?”

புலித்திறல் இவ்வா ரோதப்,
“புலைச்சி என் தாய்! என் தந்தை
நிலத்தினை ஆளும் வேந்தன்
நின்தந்தை அன்றோ அன்னா?
புலப்பட உரைக்கிண் ரேண்நான்,
பொன்னிஇன் கொழுந்தி என்னைக்
கலப்புற மனத்தாற் கொள்ளக்
கருதினாள் மறுப்ப தேனோ?”

என்றுசெம் மறிதான் கற
புலித்திறல் “இராதே” என்றான்.
பொன்னிஅந் நேரம் ஆங்கே
பொதுக்கென எதிரில் வந்து
தன்னழில் முத்தார் காலைத்
தளிர்க்கையால் பற்றி, “என்னை
உஞ்தம்பி மனக்கும் வண்ணம்
உதவுக” என்று சொன்னாள்.

“தமக்கையை எனக்க வித்தாய்
சாதியில் இழிவு பெற்று
நமக்கெல்லாம் பழிப்பா வாணை
நங்கைநீ நாடு கின்றாய்

இமைக்குமுன் புறஞ்செல் உன்றன்
எண்ணந்தான் மாறு மட்டும்
அமைக்கின்றேன் உன்னை என்றன்
அரண்மனைக் காவல் தன்னில்”

என்றுகா வல்லரைக் கூவ,
இருவர்வந் தழைத்துச் சென்றார்.
நின்றசெம் மறித்தி ரற்கு
நிகழ்த்துவான்: “அரண்ம னைக்குள்
என்றுமே நுழைதல் வேண்டாம்
ஏகுக்” என்று சொல்ல,
நன்றெனக் குன்றத் தோட்செம்
மறித்திரல் நடக்க வாணான்.

இடம்: அரண்மனையில் ஒரு காவல் துறை.

நேரம்: மாலை.

உறுப்பினர்: பொன்னி, புலித்திறல் மன்னி, காவலர்.

அகவல்

உலக மக்களில் உயர்வுதாழ் வுரைக்கும்
கலக மக்களைக் கருத்தால் தூற்றிக்
காதற் கண்ணீர் வெளிப்பட
மாது நின்றனள் வண்காப் பாறையிலே.

தன்னி னை

“என்ன உனக்கில்லை பொன்னி?—உளக்
கேள்விந்த என்னம் புலைச்சி
தன் மகன் மேல்மைய இற்றாய்—எமைத்
தாழ்வு படுத்த நினைத்தாய்”
என்று புலித்திறல் மன்னி — மிக
ஏதிக்கொன் டேன்திரில் வந்தாள்
“இந்தில் மக்கள்ளல் வோரும் — நிகர்”,
என்று புகன்றனள் பொன்னி.

“நாலு வகுப்பினர் மக்கள் — எனில்
நானிலம் ஆள்பவர் நாமே
மேலொரு பார்ப்பனர் கூட்டம்—உண்டு
முன்றா மவர்பொருள் விற்போர்!
காலத னாலிட்ட வேலை — தனைக்
கைகளி னாற்செய்து வாழும்
கூவி வகுப்பினன் அன்னோன்”—என்று
கூறி முடித்தனள் மன்னி.

கடல்மேற் குழிழிகள்

“ஆளப் பிறந்தவர் தாழும்—மே
லானவர் என்பவர் தாழும்
குளங்கள் அல்லவர்; கடல்மேல்—காலும்
குழிழிகள் அன்னர் என்பேன்
மாளாப் பெருங்கடல் மக்கள்—அங்கு
மறைப்பவர் ஆளப்பவர் என்பேன்
வேளை வரும் அக்கா—தீரும்
வேற்றுமை” என்றனள் பொன்னி.

“உன்னை மணந்திட வேண்டிய—இவ்
வுலகிடை எண்ணிக்கை பில்லா
மண்ணர் கள் உள்ளனர் பொன்னி—உன்
மன்றிலை மாறுதல் வேண்டும்
அன்னது மட்டும் கிடப்பாய்—பிறர்
அண்டுதல் இல்லா அறைக்குள்
என்னடி வேண்டும் இப்போது—சொல்”
என்றாள் புலித்திறல் மன்னி.

“கண்ணங் கறுப்புடை ஒன்றும்—மாற்றிக்
கட்டிடப் பின்னொன்றும் வேண்டும்”
என்றே உரைத்தனள் பொன்னி—உன்
றீந்தால் புலித்திறல் மன்னி.
“என்னுயிர் போன்றவன் துண்ணை—இனி
யான்டைந் தின்புறு மட்டும்
என்னுடைநீ” என் றுடுத்தாள்—நகை
யாவும் கழற்றினள் பொன்னி.

இடம் : ஆற்றிடை என்னும் சிற்றார்

நேரம் : நிலவெறிக்கும் இரவு

உறுப்பினர் : செம்மறித்திறல்.

அகவல்

இந்தி வத்தில் இருக்கால்—ஒன்று,
“மண்ணர் நாங்கள்” என்பது; மற்றெலான்று
“பெரு நிலத்தில் யாம் பெருமக்கள்” என்பதாம்.
சரித்திகர் மக்கள் என்னும் அரியதோர்
அமைதிக் குரலினை ஆர்தல் எந்தாள்?
சமையம் சாதி தவிரவு தெந்தாள்?
என்றுசெய் மறித்திறல் கறுப்புடை
ஒன்றினை ஏந்தி உரைப்பான் ஆங்கே.

பஃதோடை வேண்பா

“மண்ணர் பலகும் மணக்க இருக்கையிலும்
என்னை மணப்பதென்றே எண்ணினாள் எண்ணியதால்
என்ன இடர்ப்பட்டாள்! ஏக்கெஸ்லாம் ஏற்றாளே!
அன்னவனை நான்மணக்கும் ஆவலினால் வாழ்கின்றேன்!

தன்னன்பு முத்தாளைத் தாளிமூக்கை வந்துணிந்தாள்
இன்னந்தன் மேன்மை எலாமிழுக்கவுந் துணிந்தாள்
என்னன்பு நோக்கினிலே யான் நோக்கக் தன்னருமைத்
தென்னம்பா ளச்சிரிப்பால் தின்னுவளே என் ஆவி!

போகுமட்டும் பூரிப்பாள் போகவிடை பெற்றுப்பின்
எருமட்டும் பின்னழகு பார்த்திருப்பாள் யான்திரும்பித்
தோகையினை மட்டாக நோக்கினால் தான்குனிந்து
சாகுமட்டும் நான்மறவாப் புன்னகையைச் சாய்த்திடுவாள்.

“முத்தாள் மணாளன் முடிவேந்தைக் கேட்டபின்
போய்த்தார் மணமன்றில் பூண்போம்; பெருமக்கள்
வாழ்த்திடும் வாழ்த்தால் மகிழ்வோம்பின், பஞ்சணையில்
தீர்த்தோம்நம் ஆவல்ளைச் சேர்ந்திருப்போம் என்றுரைப்பாள்.

பொன்னால் மணியால் புனைந்த நகையிழுந்தாள்
தன்னால் முடியாத தொல்லைப்போன் சாய்ந்தாளோ!
மின்னால் செயப்பட்ட மெல்லினைக்கு நேர்ந்தவெல்லாம்
என்னால் என்னால் என்னால் காராடை ஏற்கிறேன்!

தன்னைவு கொண்ட மகிழ்ச்சி தனைக்கருதி
வென்மை உடையணிந்து விண்ணில் துவங்குவதாக
துன்பம் உடையேன் கரிய தகிழ்பூண்டேன்
என்னருமைப் பொன்னியைதான் எந்தாள் மணப்பேனோ?
பொன்னியும் நானும்ஒரு காதற் புன்முழுகா
திந்தாள் தடுப்பதெது? ” “மண்னாள ஏற்றவர்கள்”
“இன்னலுற ஏற்றவர்கள்?” என்னும் பிளவன்தோ?
இந்திலையை மாற்றா திரேன்.

இருபது ஆண்டுகளின் பின் ஒருநாள்

இடம் : அரண்மனை

நேரம் : மாலை

உறுப்பினர் : புவித்திறல் மன்னி, அவள் மகன் வையத்திறல்,
ஆண்டாள், அவள் மகள் மின்னொளி, காவற்காரன் மகன்
அழகன்.

அகவல்

மன்னியைச் சுமந்த பொன்னாசல், கூடத்தில்
தென்னாட்டுத் தோழியர் செந்தமிழ்ப் பாட்டில்
மிதந்துகொண்ட டிருந்தது மென்னை அசைவத்தால்!
எதிரில் ஆண்டாள். இவள்பகள் மின்னொளி
மன்னி ஆணைக்கு வாய்பார்க் கி திருந்தனர்
மன்னி திருவாய் மலர்ந்தருள் கின்றாள்;
“வையத் திறல்நம் பையன் பிறந்தநாள்!
நாளை! அல்விழா நன்மலர் அனைத்தும்

வேணவோடு நீதரல் வேண்டும். அதன்விலைப் பொன்னும் பெறுவாய், பரிசிலும் பூனுவாய்.
மின்னொளி யுடன் நீ விருந்தும் அருந்தலாம்.”
என்றான்! ஆண்டாள் இளித்தான்!
நின்ற மின்னொளி ஆழந்தாள் நினைவிலே.

க.வண்ணரிகாள்

வாழிய வாழிய—ஹசல்
மகிழ்ந்தாடு கின்றன மன்னீ
தோழியர் ஆட்டினர் ஹசல்—கை
சோர்ந்திட நின்றனர் மன்னீ
தோழியரும் சற்று நேரம்—ஆடச்
சொல்லுக என்னருத் தாயே
வாழிய வாழிய மன்னீ—அவர்
மகிழ்ந்தாடவும் செய்க தாயே”

என்றனன் மின்னொளி தானும்!—மன்னி
என்னி நைகத்துப் புகவாள்;
“மன்னியும் தோழியர் தாழம்—நில
மாந்தரிள் ஒப்புடையாரோ?
என்னடி மின்னொளி இன்னும்—உங்க
கேதும் தெரிந்திடவில்லை?”
என்றுரைத் தாள்! அந்த நேரம்—மகன்
‘என்ன’வென் ரே அங்கு வந்தான்.

“தாண்டா விளக்கோள் கவன்னே—என்
துய வையத் திறல் மைந்தா!
ஆண்டாள் மகள் சொன்ன தைக்கேள்—ஹசல்
ஆட்டிய தோழிகள் ஆட
வேண்டுமென் நேரசொல்லி நின்றாள்—இவள்
வேற்றுமை காணாத பேதை
வேண்டாம் இப்பேச்சுக் கள்ளன்றேன்”—என்று
விண்டனள் சேயிடம் மன்னி!

மாவடு வொத்தகண் ணாளை—இள
வஞ்சிக் கொடிக்கிணை யாளைத்
நாவிநல் லாடிகழி ஓரம்—உயிர்
தாக்கிடும் புங்கிலிப் பாளைத்
“தேவைங் எண்ணமும் பெண்னே—அதில்
தீங்கில்லை வையத்துக் கென்றான்.
பாவையும் அம்மொழி கேட்டாள்—எனி
பாங்கியர் ஆடுதல் காணாள்.

அழகனும் அவ்விடம் வந்தான்—தன்
அன்புறு தோழனை நோக்கி
“எழுதிய ஒவியந் தன்னை—நீ
ஏன் வந்து பார்த்திட வில்லை?
பிழைத்திருந் தால் உரைப் பாயே—என்

பின்வரு வாய், என்று சொல்ல
வழியில்லை தப்புதற் கென்றே—அவ்
வையத் திறல்பிரிந் திட்டான்.

இடம் : அரண்மனைக் கூடம்.

ஶேரம் : நடுவேளை.

உறுப்பினர் : ஆளவந்தார் கூடம்: புளித்திறல் மன்னன்.
வையத்திறல், மின்னொளி, ஆண்டாள், தோழியர்

அகவல்

திறல்நாட்டு மன்னனின் திருமகள் இருபதாண்டு
நிறைவு விழாவில் நிகழ்ந்த விருந்தில்
ஆஸப் பிறந்தார் அனைவரும்
வேளையோடு வந்தார் விருப்போ உண்ணவே

கண்ணிகள்

பத்தாயி ரம்பெயர்கள் — அரண்மனைப்
பாங்கிலோர் கூடத்திலே
ஒத்த தலைவாழை — இவைக்கெதிர்
உண்டிட வந்தமரந்தார்
எத்தாவி லும்கிடையா — தெனும்படி
எண்ணி ரண்டுவகையாம்
புத்தம் புதிய கறிகள் — நறுமணம்
பூர்க்க வேபடைத்தார்
தித்திக்கும் பண்ணியங்கள், — அப்பவகை
தேடரு முக்களிகள்.
தைத்திடும் கல்லையிலே—நறு நெய்யும்
தயிர்ஜூரு குடமும்
அத்தனை பேர் கருக்கும் — எதிரினில்
அமைத்து நெய்ச்சோறு
முத்துக் குவித்தாற்போல் — பருப்போடு
முயங்க வேபடைத்தார்!
முன்னண்ண அளிடுவார் — உயர்த்திய
முழுங்கை நெய்வழியும்
பின்உண்ண ஊன்றியகை — கறிவகை
பெற்றிட ஆவவுறும்
மன்னவன் உண்டிருந்தான் — அவன்மகன்
வையத் திறல்லுடன்!
இன்ன திலைமைல்லாம் — அரண்மனை
ஏழையர் பார்த்திருந்தார்.

ஏழைப் பணியாளர் — ஒருபுறம்
ஏங்கி இருந்தார்கள்;
கூழமுக் கரைத்தவுடன் — ஒருபுறம்.

கூப்பிடப் பட்டார்கள்
 தோழியர் கூழிகுடித்தார் — ஒருபுறம்
 தோகைநல் மின்னொளிதான்
 தாழையின் தொன்னையிலே — கூழினைத்
 தாங்கிக் குடித்திருந்தாள்.

விழவு தீர்ந்தவுடன் — சிறப்புடன்
 விருந்து தீர்ந்தவுடன்
 அழகு மின்னொளிபால் — அவள்தாய்
 ஆண்டாள் “என்மகளே...”
 விழவு மிக்கநன்றே — அவ்விருந்தும்
 மேல்!”, என்று சொல்ல, அவள்!
 “இழவு பெற்றார்கள் என் அண்ணாய்
 ஏழையர்” என்றுரைத்தாள்.

“ஆனும் இனத்தார்க்கும் — பார்ப்பனர்
 அத்தனை பேர்களுக்கும்
 தாளா மகிழ்ச்சியன்றோ!
 தளிச்சி நப்பன்றோ!
 ஆளாகி வாழும் இடம் — விருந்துண்ண
 ஆவறும் கொள்வதுவோ?
 நானும் அவர்மகிழ்ச்சி — நம் மகிழ்ச்சி
 என்று நவின்றாள் தாய்!

இடம் : அரண்மனையில் தனியறை.

நேரம் : உணவுக்குப் பின். இரவு.

உறுப்பிள்ளை : வையத்திற்கு, அழகன்

அகவல்

நிலவு குளிர்வார்க்கக் காற்று நெனிய,
 அவைகடல் இசையை அளிக்க மலர்சேர்
 பஞ்சணையில் தனியே படுத்தான்.
 நெஞ்சில் அவள்கூத்து நிகழ்த்துகின் றானோ!

கண்ணிகள்

மின்னொளி இன்முக நிலவே—நிலவு
 விண்ணனில் வேஅக லாயோ!
 அன்னவள் இன்சொல் இசையே—இசையாம்
 ஆர்கடல் வாய்டக் காயோ!
 கண்ணருங் கருங்குழல் மனமே—மனமாம்!
 காட்டில் மலர்காள் அகல்வீர்!
 என்ன உரைப்பினும் இனியும்—என்னயேன்
 இன்னற் படுத்துகின் றீர்கள?

காவற் பணிசெய்யும் அழகன்—இன்னும்
 காணப் படவில்லை இங்கோ!
 ஆவலெல் வாம்அவ னிடமே—கூறி
 ஆவன செய்திட வேண்டும்.
 பாவைஅம் மின்னொளி தன்னை—நானே
 பார்க்கவும் பேசவும் வேண்டும்.
 தேவைப் படுமிந்த நேரம்—தெரிந்தும்
 திமை புரிந்திடு கிண்றான்.

என்று துடிக்கின்ற வேளை—அழகன்
 “இலவரசே” என்று வந்தான்,
 “இன்றுசெய் ஒன்றுசெய் அழகா—அழகா!
 ஒண்டொடாடி வீட்டுக்குச் செல்வாய்
 நன்று கிழவை நோக்கிப்—பழங்கன்
 நாவைந்து கொண்டுவ ரச்சொல்
 சென்றிடு வாண்பழத் தோட்டம்—நோக்கிச்
 செல்லுக்” என்றான் இளங்கோ!

(அழகன் போகின்றான்)

திடம் : சிற்றூர், மின்னொளி வீடு

நேரம் : நன்றிரவு

உறுப்பினர் : மின்னொளி, அவள் தந்தையாகிய கிழவன்,
 அழகன், வையத்திற்கு

அகவல்

‘அன்னைஇன் றிரலில் அரசர் அராண்மனை
 தன்னில் தங்கினாள் போலும்! தந்தையே,
 சிறிது நேரம், செந்தமிழ்ப் பாட்டொன்று
 பாடுகு’ என்றாள் மின்னொளி!
 பாடுமுன்வந்தான் அழகன் பரிந்தே!

பஃறோடை வேண்டா

“அன்பு முதிர்ந்தவரே. ஜயா, விரைவில்நீர்
 மன்னர் மகன்விரும்பும் மாங்கனிகள் ஐந்தாறு
 தூயனவாய்க் கொண்டுவரத் தோப்புக்குப் போய்வாரும்
 வாய்நிப் போகின்றான் வையத் திறல்அங்கே
 என்றான் அழகன், உடன் ஏகினான் அம்முதியோன்!

“மன்றிடை ஆடும் மயிலேநல் மின்னொளியே!
 மாவின் கனிமீது மையலு ற்ற நம் இளங்கோ.
 மாவின் மேல் ஏற்றிங்கு வந்திடுவான் இந்நேரம்!”
 என்றான்—இளமங்கை ‘என் நீ நடந்துவந்தாய்?
 மன்னன் மகன்குதிரை ஏறி வருவதென்ன?
 உன்னிளங்கால் நோகா திருக்குமா? மன்னன்மகன்
 தன்கால்கள் மட்டுமா மென்கால்கள்?’ என்றே

அழகன் நிலைமைக் கிரங்கி அவனை
முழுதங் பால் போக்கி முழுநிலவு சாய்த்திருந்தாள்;
வையத் திறல்வந்தான், வஞ்சி வரவேற்றாள்,
கையால் தடுக்கிட்டாள் காற்சிலம்பால் பாட்டிசைத்தாள்.
இன்புருக காட்டி எதிரினிலே நின்றிருந்தாள்;
அன்பால் ‘அமர்க்’ என வையத் திறல் சொன்னாள்;
சற்றே விலகித் தரையினிலே கையூண்றி
மற்றுமிருவாழ்த் துடைகள் ஒருக்கனித்து
மின்னொளியும் உட்கார்ந்தாள் மேலாடை தான்திருத்தி

“மின்னொளியே வீட்டில் விருந்தும் அருந்தினையோ?”
என்று வினவினான், கேட்ட எழில்வஞ்சி

“அந்தப் பெரியவிருந் தேழைக் கருத் ‘தினை’யோ?

இந்தவகை நீமட்டும் ஏன்தான் அருந்தினையோ?
கூழ்குடித்தார் இவ்லூர்க் குடித்தனத்தார் எல்லோரும்
வாழ்வுக்கே வந்தவர்கள் வாய்ப்பாய் விழுங்கின்றே”

என்றாள் முகஞ்சருக்கி. “இன்னல் உளங்கவர
மன்னர் வகுப்பெண்றும் மற்றவகுப் பெண்றும்
இந்நாட்டில் இல்லா தினிமேற் புரிந்திடுவேன்”
என்றாள்! அவ்வேளை முதியோன் எதிர்வந்து
“தித்திக்கும் மாம்பழங்கள் தேடிக் கொணர்ந்தேன்நான்
பத்துக்கு மேவிருக்கும் பாராய் இளங்கோவே”

என்றாள். பழத்தோடு வையத் திறவோ, தன்

குன்றை நிகர்த்த குதிரை நிச்சென்றாள்!

“போய்வருவேன்” என்றான் அழகன்; இளவஞ்சி
வாயு மிரங்க; மனமிரங்க “நீநடந்தா
போகின்றாய்?” என்றாள். “புதிதல்ல” என்றழகன்
ஏகலுற்றான் மின்னொளியை ஏய்த்து.

இடம் : அரண்மனை

நேரம் : காலை

உறுப்பிகள் : பெருநாட்டின் அமைச்சன், புளித்திறல்.

அகவல்

அரியனை அமர்ந்த அரசனின் எதிரில்
பெருநாட்ட மைச்சன் பிச்சனும் அமர்ந்தே
“அரசே, உள்ளை நான் அனுகிய தேன் எனில்
பெருநாட்டு மன்னனின் ஒருமக எான
பெருந்திரு என்னும் அப் பேரெழி லாளைஉன்
திருமகன் வையத் திறல்ம ணப்பது
பெருவான், நிலாவைப் பெறுவ தாகும்!
இந்த உறவினால், இவ்வை யத்தில்
எந்தப் பகைவரும் இல்லா தொழிலர்;
அதனால், திறல்நாடும் அப்பெரு நாடும்

எதனாலும் மேன்மை எய்துகுல் கூடும்!
திருவளம் யா" தெனக் கேட்டான்.
அரசன் மகிழ்ச்சியால் அறைவான் ஆங்கே.

கண்ணரிகள்

மிக்கமகிழ்ச்சி அமைச்சே—மிக
மேன்மை யுடையதில் வென்னம்
சிக்கல்கள் பற்பல் திரும்—பல
தீமைகள் மாய்வது தின்மை;
திக்கை நடுங்கிடவைக்கும்—இத்
திருமண வறவு! மெய் யன்றோ!
விக்குள் எடுக்கையில் தண்ணீர்—உன்
வின்னப்பம் என்றனன் மன்னன்.
“வையத் திறற்கிடதைச் சொல்க—அவன்
மணந்துகொள் எத்தக்கவண்மை
செய்க எனக்கிடத் தானை—நீ
தெரிவிக்க” என்றனன் பிச்சன்.
“செய்திடு வேளிடத் இன்றே—நான்
செப்பிடுவேன் பதினல் நாளை!”
துய்யன் மன்னி சுருத்தும்—கேட்டுச்
சொல்லுவேன்” என்றனன் மன்னன்.

இடம் : அரண்மனை மகளிர் இல்லம்

நோம் : முதிர் காலை

உறுப்பினர் : புலித்திறல், மன்னி,

அகவல்

பாங்கியர் அப்புறப் படுத்தப் பட்டனர்
ஆங்கொரு கட்டிலில் அரசனும், மன்னியும்
விராவில்வந் தமர்ந்தனர்; வேந்தன் முகத்தில்
புதுமை கண்டாள் மன்னி!
அதனை யறிய ஆவல் கொண்டனனோ!

கண்ணரிகள்

“பெண்ணோடன் மகனுக்கும் பெருநாட்டான்—தன்
பெண்ணைக் கொடுப்பெதனும் நல்ல செய்தியைக்
கொண்டுவந்தாள் அமைச்சன் என்ன சொல்கின்றாய்—உன்
கொள்கையும் தெரிந்திட வேண்டும் மல்லவோ?
அண்டாடநாட்டாரசனின் உறவாலே—நமக்
கல்லல் குறையுமெனால் உண்மை யல்லவா?
தொண்டைக் கனிநிகர்த்த இதழானே—என்னம்
சொல்லுக” என்று மன்னன் சொன்ன அளவில்,
“அண்ணன் எனக்கிருக்க மகளிருக்கப்—பெண்

அயவிற் கொள்வது தக்க தல்லவே! வென்னெயை வைத்து நறு நெய்க்கமுதா—என்ன வேடுக்கை” என்றுமனினி துன்பமடைந்தாள்! “கண்ணுக்குப் பிடித்தவள் அன்னன்மகளா—அக் கட்டமியு இதனை மெந்தனிடமே என்னியுரைக்கும்படி சொல்லிவிடுவோம்—அவன் என்னப்படி நடப்பம்” என்றனன் மன்னன்.

“சேயை அழைத்துச் செல்லுக” வெள்ளநாள்! ஆயினும் காவலனா விரைந்தனுப்பி—இங் கழைப்பிக்க வேண்டுமென” மன்னன் உரைத்தான் “தூயஎல் வைப்புறத்தின் கட்சிதனையே—அவன் துய்த்திடச் சென்றதுனாடு வந்தபிறகே ஆயிச் செய்திதனை அறிவிக்கலாம்”—என அரசி அரசனிடம் சொல்லி மறுத்தாள்!

திடம்: அரண்மனைத் தனியறை.

ஒரும்: காஸல்.

உறுப்பினர்: மன்னி, வையத்திற்கு, மன்னன்,

அகவல்

வையத் திறலை மன்னி யழைத்துத்
“துய்ய மகனே, வையத்திறலே,
உன்மனம் பற்றி உண்ணிடம் பேச
மன்னர் தேடினார் மகன இவ்வை என்று
சொன்னேன், உன்னை முன் வே நான்கன்
டென் கருத்தினை இயப் பன்னினேன்.
பெருநாட்டானின் ‘பெருந்திரு’ தனைநீ
திருமணம் செய்யத் திட்ட மிட்டனர்.
என்னருந் தமையன் ஸ்ரீ பொன்னாள்
உன்னவரும் பண்புக் கொத்தவள் அன்றோ
அழகிற் குறைவா? அப்பிற் குறைவா?
ஒழுக்கம் அனைத்தும் ஒருரு வானவள்
அவளைநீ மனப்பதாக
அவரிடம் கூறுவாய்” என்றாள் அரசியே!

கண்ணி கள்

“ஆய கலைகள் ஆறுபத்து நாள்கையும் அம்மா—நான் ஆராய்ந்தபின் னேமனம் ஆர்ந்திட என்னினேன் அம்மா தியன் நால்வன் காணாத இப்பரு வத்தே...ஒரு சேயிழை யோட்டறம் செய்வதெவ் வாறுளம் ஒத்தே?
தூயஇந் நாட்டினை ஆனுந் திறம்பெற வேண்டும்—நான் தொல்லறி வோரிடப் கலவி பயின்றிட வேண்டும் பாயும் பசுவர் தமக்கிடை யேலு காள—எனைப் பாரோடு போராடும் வண்ணம் பயிற்றுக்” என்றான்.

வையத் திறல்சொன்ன பேச்சினைக் கேட்டனள் மன்னி—தன் வாயை அடக்கினாள் ஏதும்சொல்லாமல் விருந்தாள்.
பையவந் தானந்த நேரத்திலோழில் மன்னன்—எந்தப் பாவையை நீமணம் செய்திட என்னினை” என்றே துய்யதன் மைந்தனைக் கேட்டனள். அன்னையுரைப்பாள்—அவன்

துய்க்க நினைப்பது பல்கலை யே” என்று சொன்னாள்.

வையக மாரும் புவிந்திறல் மன்னவன் கேட்டே—தன் மைந்தன் கருத்தினை நன்றெறஞச் சொல்லி நடந்தாள்.

இடம் : அரண்மனை

நேரம் : மறுநாட்காலை

உறுப்பினர் : புவித்திறல், பிச்சன்.

அடவல்

எந்தலைப் பிச்சன் எதிர்பார்த் தபடி
அரண்மனைத் தனியிடத் தமர்ந்தி குந்தான்.
புவித்திறல் ஏந்தல் புறப்பட்டு கதிர்போல்
வந்தான் பிச்சன் மழுநாட் குருவிபோல்
ஆவலோடு வணங்கி அமர அமரந்தான்
'என்மகன் வேறோர் எழிலுறு பாவைபால்
தன்சுளம் போக்கினான்' என்றான் மன்னன்
'அவள்யார்' என்றான் கவலையொடு பிச்சன்.
'பல்கலைப் பெண்' என்று மன்னன்
சொல்ல, அமைச்சன் சொல்வான் எழுந்தே.

கண்ணரிகள்

“வையத் திறல்மொழி பொய்யே—அவன்
மனம் வெறுத்திடவ்ஸ்வை
தையல் ஒருத்தியை மைந்தன்—உள்ளம்
தாவியிருப்பது மெய்ம்மை
துய்யவ னாம்பெரு நாட்டான்—பெற்ற
தோகை மனத்தை விலக்கப்
பொய்யரைத் தான்!கவலைது—தெஞ்ச
போனதென் நான்! அது பொய்யே!
காளை முகத்தினிற் கண்டேன்—உயிர்
காதல் வருத்தத்தின் வீச்ச
மீளவும் மைந்தனி டத்தே—மனை
மேன்மையைச் சொல்லுக” என்றான்
'காளை யுரைத்தது மெய்யே—அவன்
கருத்தில் ஜியறவில்லை
மீளவும் மைந்தனிடத்தே—சொல்லல்
வீணைன்று மன்னைவன்—சொன்னான்

“மலையன் எம்பகை மன்னன்—அவன்
மகளைக் கட்டுவ தால்உன்
நிலையு யர்ந்திடும் என்றே—நீ
நினைத்தி ருக்கவும் கூடும்;
பலபல நினையாதோ—நாம்
பாவையை ஒப்புக்” என்றான்;
“கலை பயில்க என் மைந்தன்”—என்று
கழறினன் புவித்திறலே.

(அமைச்சன் சென்றான்)

இடம் : திறந்தாட்டின் வயல்வெளி

நேரம் : காலை

உறுப்பினர் : காருடை பூண்ட செம்மறித்திறல், வயலுழுவோர்.

அகவல்

மேழி பிடித்த “கை” மேலாம் இடது “கை”
தாழாக கோல் ‘கை’ வலது ‘கை’ யாக
முழங்கால் சேற்றில் முழுக, வாய்திறந்து
பழுந்தமிழ் பாடினர் வயலில் உழுவோர்.
அவ்வழி அணிகிய செம்மறித் திறவின்
விழிகள் அனுகிய செம்மறித் திறவின்
விழிகள் தொழிற்படும் உழுவர்பால் விசரந்தன
கருத்தோ கடலுவகு நிலைமையில் ஆழந்தது!
செம்ம றித்திறல் பாடிவான்
அம்முழு தழைப்போர் அகத்தை நோக்கியே.

பாட்டு

எடுப்பு

ஆனுவோர் என்றே சிலரை
அமைத்த துண்டோ நீ உலகே?

உடனைடுப்பு

மீனுமா நின்றி மிகுபெரு மக்களைக்
கருவினில் விளைத்ததும் உண்டோ?

அடிகள்

வாளொடு பெற்ற துண்டோ சிலரை?
வடுவொடு பெற்றாயோ பலரை?
நாலும் உழைப்பவர் தழைப் பெற்ற நாயே,
நயவஞ்சகரைப் பெற்று எாயோ?
மேலவர் என்றொரு சாதியையும்
வீழ்ந்தவர் என்றொரு சாதியையும்
42

தோவில் குருதியில் அமைந்திமொறு
தோற்றுவித தாயோ கூறு!

அகவல்

உழைப்பவர் என்றே ஒரினம் உண்டோ,
பழிப்பிலா துலகின் பயனை நூகரும்
ஒரினம் உண்டோ பிறவியில்? என்றே
ஏரும் நிறுத்தி எண்ணினர் கழுந்தே!
(செம்மறித்திறல் செல்கிறான்)

இடம்: மின்னொளி வீட்டின் எதிரிலுள்ள தோட்டம்.

நேரம்: இரவு உண்டபின்.

உறுப்பினர்: அழகன், மின்னொளி, வையத்திறல், கிழவன்.

அகவல்

பழுத்தோட்டத்தைக் கிழவன் நன்னினான்
அழகன், மின்னொளி அருகரு கமர்ந்தே,
அரசன் மகன்தான் அனுப்பிய பண்ணியம்
அருந்து கின்றனர். அழகன் அருந்த
மின்னொளி விரும்பி, வேண்டுவாள் அவனை,
அதனை மின்னொளிக் களிப்பான் அழகன்.
உற்றந்தைக்கென ஒருபங்கு வைத்து
மற்றவை இருவர் அருந்தினர்.
தெற்றென வந்தான் அரசன் சேயே.

கண்ணரிகள்

“பெருநாட்டு மஸ்னவன் பெண்ணை—நான்
பெந்றிட வேண்டுமென் நார்கள்
ஒருநாட்டு மன்னவன் பெண்ணும்—எனக்
குணமையில் வேண்டுவ தில்லை
திருநாட்டி வேயோரு பாவை—அவள்
செல்வத்தின் மேற்பகை யாவாள்.
இருநட்டம் அண்ணவள் மேலே—நான்
இட்டுவிட டேன்னறு சொன்னேன்.

இவ்வாறு நான்சொன்ன தாலே—எனை
சங்கவர் ஒப்பிட வாணார்;
அவ்விடத் தேபெரு நாட்டின்—ஓர்
அமைச்ச னிடத்திலும் சொன்னார்.
வெவ்வளத் தோடவன் சென்றான்—இந்த
வேடிக்கை எப்படி?” என்றே
மைவிழி மின்னொளி தன்பால்—எழில்
வையத் திறல்வந்து சொன்னாள்.

“இத்திரு நாட்டினிற் பாவை—அவன்
யார்?” என்று கேட்டனள் வஞ்சி.
“முத்தமிழ்” என்றனன் செம்மல்!—இதை
மொய்குழல் கேட்டு வியந்தாள்.
“தித்திக்கப் பேசும் திறந்தான்—பெருஞ்
செல்வர் கட் கேவரக்கூடும்!
மெத்த வியப்புறும் பேசுக்கும்—நல்ல
வெந்தருக் கேவரக்கூடும்!

ஏழையர் கற்றது மில்லை—கல்வி
எய்திட வும்வழி இல்லை.
கூழி அருந்திக் கிடப்பார்—தம்
கூரையில் தூங்கி எழுந்தே
பாழும் உழைப்பினில் ஆழ்வார்—நல்ல
பாங்கினில் பேசுதல் எங்கே?
வீழும் நிலைகொண்ட மக்கள்—எந்நாள்
மீருவார்?” என்றனள் பாவை.

“இன்புறப் பேசி இருப்போம்—என
எண்ணீ இங்கேவரும் போதில்
துன்புறும் பேச்சுக்கள் பேசி—எனைத்
துன்பத்தில் ஆழ்த்திடுகின்றாய்!
தன்னலக் காரரை எண்ணி—மிகத்
தாழ்ந்தவர் தம் நிலை எண்ணி
மின்னொளியே எனை நொந்தாய்—இது
வீண்செயல்”, என்றனன் செம்மல்.

மேலும் வையத்திற்கு சொல்லவான்:—நீ
வேண்டிய நற்பண்ணி யங்கள்
சால அனுப்பிவைத் தேனே—அவை
தக்கனவோனக் கேட்டான்.
“ஏலுமட்ட மெபுசித் தேன் நான்—அவை
ஏழையர் அத்தனை பேர்க்கும்
ஞாலத்தில் எந்நாள் கிடைக்கும்,” — என
நங்கை உரைத்தனள் ஆங்கே!

மாம்பழம் கொண்டுவந் திட்டான்—அம்
மங்கையின் தந்தை; விரைவில்
கூம்பும் முகத்தோடு செம்மல்—பழுங்
கொண்டுசென் றாண்பரி யேறி
ஆம்பல் நிசர்த்திடும் வாயாள்—அங்
கழகனை நோக்கிப் புகழ்வாள்:
“பாம்பு கிடந்திடும் பாதை—நன்று
பார்த்துச் செல்” என்றனள்: சென்றாள்.

இடம் : பெருநாடு. ஆய்வு மன்றம்:

நேரம் : காலை

உறுப்பினர் : பெருநாட்டு மன்னன், அமைச்சர்னான் பிச்சன், படைத்தலைவன்.

அகவல்

“வையத் திறல்ளன் மகளை மறுத்தான்,
பெருநாட்டுப் பெருமையைத் திறல்நாடு மறுத்தது!
இதனை ஆய்க்” என்று
பதறினான் மன்னன் பாங்குளார் இடத்தே

ஆனந்தக் களிப்பு (எடுப்பு)

“திறல்நாடும், மலைநாடும் சேர்ந்தே—நம்
திருநாட்டை மாய்த்திட ஒருநாட்டம் வைத்தான்! நறுமலர்க் கூந்தலி னாளை→நல்ல
நம்பெண்ணைம் பின்னான் மனக்க மறுத்தான்!
திறலற்ற மலையவன் பெண்ணை—அவன்
திருமனம் செய்திட வேநினைக் கிள்ளான்.
இறையே படையெடுப் போம்நாம்”—என்ன
இயம்பினன் ஆங்கே படைத்தலை வன்தான்.

“அந்தத் திறல்நாட்டு மன்னன்—நம்
ஆயிழை தன்னை மறுத்தது மெய்தான்!
மந்தி மலையவன் பெண்ணை—அந்த
வையத் திறல்மனம் செய்ய நினைத்தல்
எந்த வகை அறிந் தாய்நீ—அதை
எப்படி நம்புவு” தென்றன்ன மன்னன்;
குந்தி யிருந்த அமைச்சன்—தன்
கோவை வணங்கி யுரைத்திட லாணான்;

“தேர்ந்தநல் ஒற்றர்கள் வேண்டும்—அத்
திறல்நாட்டி லே அவர் தங்குதல் வேண்டும்.
தேர்ந்த நிகழ்ச்சிகள் யாவும்—அங்கு
நேரில் உணர்ந்து நிகழ்த்துதல் வேண்டும்.
சேர்ந்து மலையவன் பெண்ணை—அவன்
திருமனம் செய்திடல் மெய்யெனக் கண்டால்,
ஆர்ந்த பெரும்படை கூட்டி—அவன்
ஆட்சியைக் கைப்பற்ற லாம்” என்று சொன்னான்.

‘நன்றிது’ என்றன் மன்னன்—உடன்
நால்வர்நல் ஒற்றர்கள் தம்மைய மூத்தான்

“இன்று திறல்நாடு சென்றே—அங்
யெல்லாம்பொக்கள் பாலையும் இங்கே

அன்றங் ரூரைத்திட வேண்டும்—இடை
அஞ்சற் படுத்திடும் ஆட்களினோடு
சென்றிடு வீ' ரென்று சொன்னான்—உடன்
சென்றனர் ஒற்றர்கள், கோவை வணக்கி.

திடம் : திறல்நாட்டின் புற நகரான வெண்ணகர்.

கேடம் : மாலை

உறுப்பினர் : புலித்திறல் மன்னன், நகரமக்கள், செம்மறித் திறல்.

அகவல்

திறல்நாடு சார்ந்த வெண்ணகர் சென்று
அறநிலை யங்களை, பிறநிறு வனங்களை
வழக்குத் தீர்ப்பார் ஒழுக்க மதனைச்
செழிப்பினை ஆய்ந்து. திருநகர் மக்கள்

விரும்பிய வண்ணம் வீற்றிருக் கின்றான்
பெருமணி மன்றில் அரும்புவித் திறல்தான்
ஆங்கே ஒருக்குரல் எழுந்தது!
மாங்குயில் அன்றது மக்கள் பாட்டே!

கண்ணரிகள்

குரல் :

மாந்தரில் நான்கு வகுப்புகள் என்பதும் இல்லை—இல்லை
மன்னவ ணாகப் பிறந்தவன் யாவலுமில்லை!

புலித்திறல் :

மாந்தரில் நான்கு வகுப்புகள் உண்டெனல்
மெய்யே—மெய்யே!
மன்னவ ணாகப் பிறந்தவன் நான்னனல் மெய்யே!

குரல் :

நால்வகுப் பெண்பது நூல்வகுப் பாதமிழ் நாட்டில்
நற்றமிழ் மக்கள் ஓரேவகுப் பேதமிழ் ஏட்டில்

புலித்திறல் :

நால்வகுப் பெண்பது நன்மனுவே சொன்னதாகும்—அது
நற்றமிழ் மக்கள் எவர்க்கும் பொருந்துவதாகும்

குரல் :

மேல்வர எண்ணிய ஆரியர் நூல்கள் நமக்கோ — மிகு
வீழ்ச்சியும் தாழ்ச்சியும் செர்தமிழ் மக்கள் தமக்கோ?

புலித்திறல் :

கோல்லகைக் கொண்டுள மன்னவன் நான் என்றன
ஆணை—அக்
கொள்கையைப் பின்பற்ற ஒப்பாதவர் நிலை கோணை?

ஞால் :

கோலை எடுத்தவன் மேலெனக் கூறுதல் குற்றம்—பெருங்
குற்றமன் நோமக்கள் தாழ்வென்று கூறுதல் முற்றும்?

புலித்திறல் :

நூலை மறுத்துநம் கோலை எதிர்ப்பவர் தம்மை—நாம்
நோல ஒறுத்திடில் யார் தடுப்பார் இங்கு நம்மை?

ஞால் :

ஆள்பவர் சிற்சிலர்! ஆட்பட்டிருப்பவர் பல்லோர்—எனில்
அல்லல் அடைபவர் அப்படியே என்றும் நில்லார்.

புலித்திறல் :

வாஞ்சன்டு கையினில் இன்றைக்கும் நாளைக்கும்
உண்டு—நிலை
வாற்ற நினைப்பவர் வந்திட லாமா?

அகவல்

செம்ம றித்திறல் அரையடி செப்பவும்
புலித்திறல் அரையடி புலவும் ஆக
அங்குள குடிகள், அனைத்தும் அறிந்தார்
இங்கிது கண்ட புலித்திறல்,
எங்கே செம்மறி என்றெழுந் தானே!

அறுசீர் விருத்தம்

இருக்கைவிட் தெழுந்தான் சீறி
ஏக்கணான் வெளிப்பு றத்தே!
ஒருத்தனை — உணர்க்கி மிக்க
செம்மறி திறலை நோக்கிப்
“பிரித்தேன் உண் ஆவி” என்றான்
மன்னவன் பிடித்த வாளைக்
சிரித்தசெம் மறித்தி றல்வாள்
சிதைத்தது, திகைத்தாள் மன்னன்.

செம்மறி செப்பு கிண்றான்
“திறல்நாட்டு மக்கள் தம்பால்
மெய்ம்மையே புகல்வேன்! மக்கள்
மேல்னன்றும் மட்டமென்றும்

பொய்ம்மையால் புசலும் ஏட்டை
புசலுவார் தம்ஏற் பாட்டை,
இம்மாநி லத்தில் மாற்ற
ஆவன இயற்றித் தீர்வேன்

“இதுவேநான் மக்கட் கிந்நாள்
இயற்றிட எண்ணும் தொண்டு
முதியோற் நீலடன் பிறந்தாய்
உண்ணுயிர் முடிப்பு துண்றன்
அதிகாரம், அல்லால் என்கை
அல்வினை செய்வதில்லை!
பொதுமக்கள் உள்ளம் நோக்கிப்
போகிறேன்” என்று போனான்.

இடம் : திறல் நாட்டின் நகர்ப்புறத்தில் ஒரு குளக்கரை.

நேரம் : காலை

உறுப்பினர் : அழகன், பெருநாட்டின் ஒற்றனான வேலன்.

அகவல்

குளக்கரை தன்னில் கொம்பு கொண்டு, பல்
விளக்கும் அழகனை வேலன் அணுகி,
'எவ்வூர் என அவன்? 'இவ்வூர்' என்றான்.
'என்ன அலுவல்' என்றான், அழகன்,
'மன்னன் மகனின் துண்ணயாள்'
என்றான். வேலன் 'வணக்கம்' என்றான்!

அறுசீர் விருத்தம்

‘பொன்னாற்றூர் முத்து செட்டி
புதல்வள்தான் வாணி கத்தில்
பொன்னெலாம் இழந்தேன் என்றன்
புதுமணை யானும் செத்தாள்
என்னை நீ காக்க வேண்டும்
எளியன் நான்’ என்றான் வேலன்.
'என்னநான் செய்யக்கூடும்'
என்றந்த அழகன் சொன்னான்.

‘அரண்மனை அலுவல் ஒன்று
சின்னநாய் அடைந்தால் போதும்
அரசரின் மகனுக்கோ நீ
அன்பான துணைவன் அன்றோ?
உரைத்தால்நீ, இளங்கோ கேட்பான்
ஒருகாலும் மறுக்க மாட்டான்
அருள்ளனமேல் வைக்க வேண்டும்
அன்பனே’ என்றான் வேலன்

'நாளைவா நண்பா' என்றே
அழகனும் நவின்றான். வேவன்
'வேளை நான் தவற மாட்டேன்
வருகின்றேன்' எனவி எம்பிக்
காளை அவ் வரசன் மெந்தன்
'கடிமணம் எப்போ' தென்றான்.
'கேளாதே அதனை' என்று
கிளத்தினான் அழகன் ஆங்கே!

'கேட்டது குற்ற மானால்
மன்னிப்புக் கேட்கின் நேல்நான்!
நாட்டினில் நாணோர் எழழ
நாளைக்கே அலுவல் ஒன்று
காட்டினால் மிசநன் நாகும்
கைக்கூலி நாறு பொன்னும்
நீட்டுவேன் உனக்கே' என்று
நிகழ்த்திட லானான் வேவன்.

'ஏழைநீ நாறு பொன்னும்
எனக்கெவ்வா நீதல் கூடும்?
தோழனே, உன்றன் சொல்லில்
ஐயமே தோன்றச் செய்தாய்
வாழிநீ உண்மை கூறு
மறையேல்' என் றழகன் கூறத்,
'தோழனே நாளைக்கு வந்து
சொல்லுவேன்' என்று போனான்.

இடம் : படைவீடு.

நேரம் : உண்டாயின்.

உறுப்பினர் : படைமறவர், செம்மறித்திறல்.

அடவில்

படைமறவர் உண்டார், படுக்கை சார்ந்தார்
இடைவாளம் ஈந்த அழுதுபோல் ஒருகுரல்
காதிற் புகுந்தது மறவர்
யாதெனக் கருத்தில் ஏற்கவா யினரே.

எண்சீர் விருத்தம்

குல்

இந்தநாடு பொது மக்கள் சிறையே
எவரும் நிகரென்ற பொதுவுரி மைதனைப்
பொந்தில் ஆந்தைநிகர் பண்ணன் பறித்தான்
போளின் மறவரே உங்களின் துணையினால்!

கந்தை பிஸ்ரி உணர்வின்றிப் போதுவினார்
 காலந் தல்லி வருவது கண்டிரோ
 இந்த நாடு பொதுமக்கள் நாடன்றோ?
 நீவிரெல் லீரும் இந்நாட்டு மன்றோ!
 மன்றாகப் பிறந்திட்டோம் என்கின்றார்
 மக்கள் ஆட்படப் பிறந்தவர் என்கின்றார்
 இன்னவர்க்கு நுந்துணை இல்லையேல்
 மன்றர் எங்கே, பெரும்படை மறவாரே?
 இந்திலித்துப் பெருமக்கள் ஓர்கடல்
 இடர்செய் மன்னவர் அக்கடற் குமிழிகள்,
 இன்று கருதுக குடிகளே, மறவாரே.
 நாளைக் கேகுடி யரசினை நாட்டலாம்.
 தமிழ் மொழிக்குள் ஆக்கத்தைப் போக்கினார்
 தமிழர் கொள்கையைத் தலைசாய்க்க எண்ணியே
 அமுதை நீக்கியோர் நஞ்சாவார்க் கின்றனர்
 அத்தளைக்கும் நும்துணை கேட்கின்றார்;
 உழையெலாம் அந்த மன்றவர் கைகளின்
 உளிகளாக்கி; நாட்டைப் பிளப்பதோ?
 நமது கொள்கை மக்களெலாம் நிகர்
 நான்கு சாதிகள் ஆரியர் கொள்கையே.

அுகவல்

படைவீட்டுப் படுக்கையில் இக்குரல் புகுந்து
 நடைமுறை தன்னில், நாணிட வைத்தது.
 மறவர்கள் தூக்கம் மாய்ந்திட
 இறவாப் பெருவிருப் பெய்தினர் ஆங்கே.

இடம் : திறல்நாடு. அரண்மனையில் உட்புறம்.

நேரம் : காலை.

உறுப்பினர் ஆண்டாள், மின்ஜொளி.

அுகவல்

அரண்மனை தன்னில் ஆங்காங்குச் சென்று
 மின்ஜொளி தன்தாய் தன்னைத் தேடினாள்;
 காலல் அறையில் பொன்னி யோடு
 மேவி இருப்பது கண்டுவியந் தாளே!

கண்ணரிகள்

“வீட்டை மறந்தாயோ—எனையும்
 வேம்பென விட்டாயோ?
 நாட்டில் அரண்மனையே—உளக்கு
 நன்றெனக் கொண்டாயோ?

போட்டது போட்டபடி—விடுத்தே
போனாள் அரண்மணக்கே
கேட்டுவா என்றுரைத்தார்—தந்தையார்”
என்றனள் கிள்ளள மின்னாள்.

“மன்னர் கொழுந்தியடி—நிலைமை
மங்கிட லான் தடி
கன்னல் மொழியாளை—மன்னவன்
காலவில் வைத்தானே
என்னைத் துணையாக—வைத்தனன்
ஏந்தவின் நன்மகன்தான்!
உன்னை மறக்கவில்லை—தந்தையை
உளம் மறந்த தில்லை”

என்றனள் ஆண்டாள்தான்—இந்தில
ஏனென்று கேட்டவளாய்
மின்னொளி நின்றிருந்தாள்—அவள்தாய்
மேலும் உரைக்கின்றான்;
“மன்னவன் தம்பியினை—அச், செம்
மறித்திறல்தனையே
பொன்னியும் காதலித்தாள்—இதனைப்
புலித்திறல் எதிர்த்தான்.

புகலும் செம்மறிதான்—வேடர்தம்
புகலைச்சியின் மகனாம்
இகழத் தக்கவளாம்—அவனை
இவ்விடம் வைக்காமல்
அகற்றி விட்டார்கள்—இந்தநல்
அரண்மணக் குடையார்
மிக இரக்கமடி—நினைத்தால்
வெந்திடும் உளன்” மெங்றாள்.

“வேட்டுவ மங்கையிடம்—மறிதான்
வேந்தனுக்கே பிறந்தான்
நாட்டில் அவன்புலையன்—எனவே
தவிலல் என்னமுறை?
ஏட்டினில் உள்ள துவோ—தமிழர்
இனத்தில் வேற்றுமைதான்?
வேட்டுவர், மக்களன்றோ”—எனவே
விண்டனள், மின்னொளிதான்,

“தோட்டத்தில் ஆடியிரு—மக்கே
தாயவையத் திறலைக்
கேட்டுவரு கின்றேன்—விரைவில்
கிள்ளளையே வீட்டுக்” கென
நாட்டம் உரைத்தானே—ஆண்டானும்
மின்னொளி நன்றெற்றே
தோவிடம் புகுந்தானே—அழகிய
தோகை மயில் கண்டாள்

இடம் : அரண்மனைத் தோட்டம்.

நேரம் : காலை.

உறுப்பினர் : மின்னொளி, வையத்திறல், ஆண்டாள், மன்னி

அகவல்

பசும்புற் பச்சைப் பட்டு விரித்த
விசும்பு நிகர்த்த விரித்தரை தன்னில்
முன்னை படாந்துபோய் விளாவை அளாவச்
செல்வச் செழுமலர் கொன்றை திரட்டி
ஆயிரம் கிளைக்கையால் அளித்து நிற்க
வாய் டங்காத யணிப்புன் பாடப்
புன்னை மலர்க்கிளை தென்றற் பூரிப்பொடு
மின்னொளி வருகென அழைக்க
அன்ன நடையாள் அனுகினாள் ஆங்கே.

வெண்பா

வளர்ப்பு மயில்தான் மரத்தடியில் ஓடிக்
களித்தாடக் கண்டு களித்தாள்—கிளிப்பேடு
கொஞ்சியது சேவற் கிலிவந் தருள்புரிய
வஞ்சியது கண்டாள் மகிழ்ந்து:

தனியிருக்கும் தாழ்பலவைக் கண்டாள்பின் வேரில்
கனியிருக்கக் கண்டு வியந்தாள்—இனியவாம்
'பூ'க் கண்டாள் பூவில் புதியபன் பாடுகின்ற
சக்கண்டாள் இன்பங்கண் டாள்.

கோணிக்கொம் பாட்டியசெங் கொத்தலிப் பூக்கண்டாள்
மாண்கிக்கம் கண்டாள் மகிழ்கொண்டாள்—சேண் நிற்கும்
தென்னையிலே பாளை சிரிக்கின்றாள்
புன்னையிலே போய்க்கண்டாள் முத்து.

மின்னொளி ஆங்கே வெயிலில் உலவுகின் றாள்
மன்னன் மக்னோ தொலைவினிலே—நின்றபடி
கண்டு களிக்கின்றாள் கட்டழகைத் தள்ளுளத்தால்
உண்டு களிக்கின்றாள் உற்று.

மான்கண்டு பூரிக்கும் மங்கையினை மன்னன்மகன்
தாள்கண்டு பூரிப்பான்; தையல்நல்லாள்—வான்கண்ட
சிசும்மா துளங்கண்டு; செல்விழிபூ ரிக்காவள்
அம்மா துளங்காண்பாள் ஆங்கு!

கோவைக் களிகண்டு கோவையிதழ் பூரிக்கும்
பாவை எழில்கண்டு பதறுகின்றாள்—பூவைதாள்
மாங்கனிக்குத் தாவுகின்றாள் மன்னன்மகன் உள்ளம் அத்
தீங்கனிக்குத் தாவும் தெரிந்து.

மின்னிடையும் தான்சைய மேலாடையும் பறக்க
அன்னதை போடும் அழகுகண்டும்—அன்னவளின்
பஞ்சேறு மெல்லடியைப் பாடாமல் தன்காதல்
நெஞ்சேற நின்றான் நிலைத்து.

தேக வெயில்துதான் தேக்குநிழற் கீழேபொற்
காச கிடப்பதுபோல் காட்சிதர—மாசில்லாள்
செங்காந்தட் கைமுகவாய் சேர்த்தாள். இளங்கோவாய்
அங்காந்தாள் அண்ணாந்த வாறு.

அன்னோன் நிலையளைத்தும் அங்கவளைத் தேடிவந்த
மன்னி மறைந்திருந்து பார்க்கின்றாள்—மின்னொளிமேற்
கண்ணாளாள் பிள்ளை கருத்தமித்தா ஜோன்று
புண்ணாளாள் நெஞ்சு புகைந்து.

“வையத் திறலே, மகனே, திருவழுது
செய்யவா! செந்தி விளைக்கின்ற—வெய்யில்
விழிபார்த்தல் தீமை விளைக்கும், அரசர்
வழிபார்த் திருக்கின்றார் வா!”

என்றுரைக்க மன்னி எதிரோதும் சொல்லாமல்
செஞ்சுரான் திறலோன் அரண்மனைக்கே—பின்னர் அங்கே
ஆண்டாளும் வந்தாள் அழைத்திட்டாள் தன்மகளை
மீண்டாள்தன் வீட்டுக்கு மின்.

இடம் : அரண்மனைத் தனியறை

ஓரம் : காலை

உறுப்பினர் : புளித்திறல், புலித்திறல் மன்னி.

அகவல்

வேண்டுகோள் விட்டாள் வேந்தன் வந்தான்
கண்டமர்க ஈண்டமர்க” என்றாள் மன்னி!
மன்னன் முகத்தை மலர்க்கையால் ஈர்த்தே
‘ஜைம் அடைந்தேன்’ என்றாள்.
வையத் திறவின் வகையுறைப் பாளே!

கவிவண்பா

“பூக்காரியின் மகளைப் பூங்காலில் நம்பின்னை
நோக்கிய நோக்கின் நிலையினைநான்—போய்க் கண்டேன்.
கீழ்மகளைப் பின்னைமனம் கிட்டிற்றா? வாழ்வில்
தாழ்நிலையி லேயிரக்கம் தட்டிற்றா? வாழ்வில்
தனக்குநிக ரில்லாத் தையல்பால் பின்னை
மனத்தைப் பறிகொடுக்க மாட்டாள்—எனினும்,
தடுக்குத் தவறும் குழந்தைபோல் காளை
துடுக்கடைந்தால் என்கெய்யக் கூடும்?—வெடுக்கென்று

வையத் திறலுக்கென் அண்ணன் மகனைமனம்
செய்துவைத்தல் நல்லதெனக்கீடு” செப்பினாள்—துய்ய தென்று
மன்னன் உரைத்தான்; மகனை வரவழைக்கக்
சொன்னான்; தொடர்ந்தாள் அம் மாது.

இடம் : அரண்மனைத் தனியிடம்

ஞேரம் : முதிர்காலை

உறுப்பினர் : புலித்திறல், வையத்திறல், மன்னி.

அகவல்

மன்னனும் மன்னியும் மைந்தனை “நில்” என்று
கூறித் தமது கொள்கையைக்
கூறு கின்றார் சீறும்சனத் தோடே!

கண்ணாரிகள்

“மனம்செய்து கொள்ளுதல் வேண்டும்—உன்
மாமனின் பெண்ணை மனந்திட வேண்டும்
இனங்கிட வேண்டும் இதற்கே—நீ
ஏதும் தடைசொல்ல லாகாது கண்டாய்.
அனுங்கும்உன் அண்ணையின் அண்ணன்—பெற்ற
ஆரைமில் மன்கையை நீமனந்திட்டால்
வணங்குமிந் நானிலம் உண்ணை”—என்று
மன்னவன் சொல்ல, மறுத்துநூரப் பான்செய்:

“மனம்செய்து கொள்பவன் நானா?—அன்றி
மாநிலம் ஆளுமிடம் மன்னவன் தானோ?
இனங்கிட வேண்டுமென் கின்றீர்—எனில்
என்மன மோயனம் ஒப்பிடவில்லை;
அணங்குனை மாமனின் பெண்ணை—எனை
அச்சுறுத்திப் பெறுமாறு புக்கிறீர்
வணங்குகின் ரேன் தந்தை தாயே—நான்
மனம்புரியேன்” என்று செம்மல் மறுத்தான்.

காவலர் தம்மை அழைத்தான் மன்னன்

“கட்டுக் இங்கிலன் கைகளை” என்றான்.

“ஆவல் மறுத்து நாலே—என்றன்

ஆணைக்குக் கீழ்ப்படி யாதுதினாலே

காவற் சிறைக்கிலன் செக்க—என்றன்

கட்டுளை தன்னை மறுத்திடு விரேல்

சாவது மெய்”யென்று சொன்னான்—அந்தத்

தறுகண்ணர் செம்மலைச் சிறையினிற் சேர்த்தார்.

வையத் திறல்சிறை சென்றான். பின்னர்

மன்னவன் தன்மனை யாளிடம் சொல்வான்:

“பையனை விட்டுவைத் திட்டால்—அந்தப்

பாலையைக் கூட்டி நடந்திடல்கூடும்

வையம் பழித்திடு முன்னே—அவன்
மனது திரும்பிடும் என்று நினைத்தே
வெய்ய சிறைதன்னில் வைத்தென்”—என்று
வேந்தன் உரைத்தன், மன்னி மகிழ்ந்தாள்.

இடம் : அரண்மனையில் வையத்திற்கு அறை.

நேரம் : முன் மாலை.

உறுப்பினர் : அழகன், மன்னன், மன்னி.

அகவல்

அழகன், வையத்திற்கு அரைக்குச் சென்றான்
முழுதும் ஆய்ந்த விழிகள் ஏமாத்தன
புலித்திறல் மன்னிபால் போனான்
நவிப்புடன் அவளிடம் நவிலலா பின்னே.

கண்ணிகள்

“வையத் திறல்வந்த துண்டோ—அண்ணாய்
மற்றெங்குச் சென்றனன் கொல்வாய்
வெய்யில் கொடிக்கின்ற நேரம்—அவன்
வேறெங்கும் சென்றிட மாட்டான்
துய்யவன் தனவறை பார்த்தென்—அங்கும்
தோன்றலை நான்காண வில்லை;
எய்தநல் அம்பினைப் போலே—உடன்
இங்குவந் தேன்” என்று சொன்னான்

“ஆண்டாள் மகள்மீதில் அன்பால்—என்றன்
அண்ணண்ணின் பெண்ணை மறுத்தான்
தூண்டான் பெரும்பழி தன்னை!—மனம்
புண்படச் செய்தி னாலே
கங்கு சிறைப்பட வானான்—அவன்
என்னம் திருந்திட வேண்கும்
யான்கும் இதைச் சொல்ல வேண்டாம்—இது
என் ஆணை” என்றனள் மன்னி.

“இப்பிழை செய்திட வில்லை—நெஞ்சம்
ஏந்திழை மேல்வைத்து தில்லை
செப்புவது துண்மைன் தாயே—அவன்
சிறையிடை வாழ்வது முறையோ
கற்பது தான் அவன் நோக்கம்—பின்னர்
கடிமணம் செய்வது நோக்கம்
மெய்ப்பட வேலரைக் கிள்ளேன்—அவன்
மீதூம் வகைசெய்க” என்றாள்.

மன்னன் அவ்விடம் வந்தான்—அந்த
மன்னவன் மைந்தனின் நண்பன்
பின்னும் உரைத்திட வானான்—“உன்றன்
பின்னளயின் மேற்பிழை யில்லை
மின்னொளி மேற்கருத் தில்லை—அவன்
வெஞ்சிறை வாழ்வது நன்றோ”
என்றாரைத் தேநின்ற போது—மன்னன்
“என் அழு காஇது கேட்பாய்;

அன்னவன் உள்ளக் கிடக்கை—நாலும்
ஆய்ந்திட வேண்டும்; அதற்குள்
உன்மொழி நம்பிட மாட்டேன்—அவன்
உற்ற சிறைமீட்க மாட்டேன்;
இன்ன நிகழ்ச்சிகள் யாவும்—நீயே
எங்கும் உரைத்திட வேண்டாம்”
என்றான் புலித்திறல் மன்னன்—‘சரி’
என்றாரைத் தான் அழு சன்தான்.

இடம் : சிறைக்கூடம்.

நேய் : முன்னிரவு

உறுப்பினர் : வேல்விழி, சிறைக்காவற்காரன், செக்கான்.

அகவல்

சிறையில் வையத் திறலிருக் கின்றான்
காவற் காரன் கடிது சென்று,
“மின்னொளி பார்க்க வேண்டு மென்றான்”
என்று சொன்னான் “இட்டுவா இட்டுவா”
என்றான் இளங்கோ! “வேல்விழி”! யாளவள்
முகமலர் மறைய முக்கா டிட்டு
விரைந்தாள்! இரும்பு வேலிப் புறத்தே
இருக்கும் செய்மல் இருவிழி மலர்ந்தே
“மின்னொளி! மின்னொளி! விளையாடும் மயிலே!
உன்மேல் வைத்த காதல் உளவறிந்து
மன்னவன் என்னைச் சிறையில் வைத்தான்!
என்றன் கயிரே வாலா” என்றன்.
“மின்னொளி அன்றுநான் வேல்விழி அன்றோ
மன்னியின் அன்னன் மகள்நான் அன்றோ
என்னை மணந்துகொள்” என்றான்.
மன்னவன் மக. ன் உள்ளம் ஏரிந்ததே.

கண்ணவிகள்

“என்னெதிர் நிற்கவும் வேண்டாம்—இங்
கேதும் புகன்றிட வேண்டாம்
உண்ணை மணந்திட மாட்டேன்—நி

ஒட்டாரம் செய்திட வேண்டாம்
மின்னொளி என்னுயிர்" என்றான்—வந்த
வேல்லியி ஒடி மறைந்தான்.

இடம் : சிறைக்கூடம்

நேரம் : இரவு

உறுப்பினர் : புலித்திறல், வையத்திறல், அழகன்
அகவல்

வையத் திறலை மன்னன் அனுகினான்.

சிறையின் கதவு திருக்கப் பட்டது.

புலித்திறல் புகுந்தான் புதல்வணைப் பற்றி

வலிதில் இழுத்து மன்னை சாய்த்துச்

சாட்டையாற் கைகள் சலிக்க அடித்தான்.

"ஆட்படும் இன்தியன் அணங்கை மணப்பதா?

வாட்படை மன்னைன் மாண்பைக் குறைப்பதா?

மின்னொளி தன்னை வெறுப்ப தாகவும்

வேல்லியி தன்னை விரும்புவ தாகவும்

விளம்பும் வரைக்கும் மீள மாட்டாய்"

என்று கூறி, மன்னன் ஏகினான்.

அழகன் உணவுடன் அங்கு வந்தான்.

குருதிப் பெருக்கில் கொற்ற வன்மகன்

கிடந்தது கண்டு நடுங்கி, "அன்பனே,

எவரால் நேர்ந்த இன்னை? ஜோயோ?"

என்று பதறினான். இளங்கோ, "அழகனே,

வேல்லியி தன்னை வெறுத்ததால் என்னைத்

தந்தை சாட்டையால் அடித்தார்" என்றான்.

அழகன் அவ்வரை கேட்டே

அழல்படு நெஞ்சுடன் சென்றான் அயவிலே.

இடம் : திறல் நாட்டின் நகர்ப்புறம்.

நேரம் : நள்ளிரவு.

உறுப்பினர் : பெருநாட்டின் ஒற்றர், அழகன்.

அகவல்

அனல்பட்டுத் தாண்டுவோன்போலும் அழகன்

பெருநாட்டின் ஒற்றர் எதிரில்

விரைந்தோடி நின்றான் விளம்புகின் றானே.

பஃபிறோடை வேண்டா

"பெருநாட்டான் பெற்ற பெருந்திருவை அன்றி
ஒருநாட்டு மங்கையையும் நான்மனைக்க ஒப்பேனே"
என்று வரத்தான் மன்னை மகன். என்ன பிழையிதிலே?
அன்றே சிறைவைத்தான் ஆணமுகை அவ்வரசன்

காட்டுமலையன்மகளைக் கட்டிக்கொள் என்று சொல்லிச் சாட்டையினால் சாகப் புடைக்கின்றான் தன்கையால்! செங்குருதிச் சேற்றில் சிறையில் முடிகின்றான்! எங்கிதனைச் சொல்வேன் இரக்கக் கூடும்கிளையோ? அஞ்சல் எழுதிவிட்டான் ஆட்களையும் போகவிட்டான்! வஞ்சியொடும் அந்த மலைவேந்தன் வந்திடுவான் ஏழட்டு நாளிலந்த ஏந்தினமையைத் தாண்மணந்து வாழட்டும் அஸ்தலவன் மாயட்டும் என்கின்றான். “பெண்ணில் பெருந்திருவேன் எங்கின்றான் மன்னன் மகன்” மன்னில் மறைந்திடுவேன் எங்கின்றான் மன்னன் மகன்! என்றே முடித்தான் அழகன்! —இதுகேட்டு நின்றிருந்த ஒருநர் நெடுமுச் செறிந்தவராய் “இங்கிதனையாரிடத்தும் சொல்லாதே; நாளைக்கே அங்குள்ள எங்கள் அரசர் பெரும்படைதான் பொங்கும் கடல்போற் புறப்பட்டு வந்துவிடும் மங்காத நெஞ்சக்து வையத் திறல்மீள்வான் அன்றே பெருந்திருவை அன்னோன் மணந்திடலாம் இன்றே இதோ நாங்கள் செல்கின்றோம்” என்றுரைத்தே தம்குதிரை மேலேறித் தட்டிஷார் அங்கே மகிழ்ந்திருந்தான் அன்று.

இடம்: ஏரிக்கரை.

நேரம்: காலை.

உறுப்பினர்: மன்னெடுப்போர், அழகன்,

அகவல்

ஏரி தூர்க்குமன் எடுப்பார் பல்லோர் ஆங்கே அழகன் சென்றுதன் தாங்காத் துயரம் சாற்றினான் மிகவே.

எண்சீர் விருத்தம்

“ஏரியிலே மன்னெடுத்துக் கரை உயர்த்தும் தோழர்களே இப்பெரிய நாட்டின் ஆணி வெரினிலே பெருநெற்றி வியர்வை நீரை விட்டுவளர்த் திடுகின்ற நாட்டு மக்காள் ஹளினிலே தெருவினிலே வீட்டிழல் எங்கும் உம்புமைப்பைப் பொன்னெழுத்தால் காண்ப தன் றி ஆரிங்கே உழைத்தார்கள் அரசன் என்போன் அரசியொடு பொன்னூசல் ஆடு கின்றான்.

சடுகுடுவென் நேநெய்வீர் தந்தை யில்லை தார்வேந்தன் கட்டுவது சரிகை வேட்டி கடல்நடுவில் முத்தெடுப்பீர் கஞ்சி யில்லை கடல்நீயா வெந்துக்கு முத்துத் தொங்கல்

மடுப்புனலும் செங்குருதிப் புனலும் வார்த்து
வளவயலில் களைகளுத்துக் காத்த செந்தெல்
அடுக்களையில் களாமரோ! அரசன் வீட்டில்
ஆண்நெய்யில் சீரகச்சம் பாமி தக்கும்!

எவ்வப்படைத்தான் இந்நாட்டை? இந்த நாட்டை
எவ்வகாத்தான்? காக்கின்றான்? காப்பான்? கேள்ர!
தவழ்ந்தெழுந்து நடந்துவளர் குழந்தை போலும்
தரர, லீடு, தெரு, சிற்றார், நகரம் ஆக
அவிழ்ந்ததலை முடிவிதற்கும் ஓயாக வகயால்
அணிநாட்டைப் பெற்றவர்கள் கண்ணு றங்கிக்
கவிழ்ந்திடூர் சுச்சம்பாய் இல்லை; தங்கக்
கட்டிலிலே ஆளவந்தார் நாயுறங்கும்!

சிற்றாரில் ஆயிரம்பேர், செழுத கரிக்குள்
திகழ்ப்பன்னா நாயிரம்பேர் விழுக்காடாக
முற்றுமுள் நாட்டிலுறு மக்கள், என்ன
முடியாத தொகையினர்கள், அவர்கள் எல்லாம்
கொற்றவின், பார்ப்பனரின் விரல்விட் டெண்ணும்
குடும்பங்கள் இடும்பணிக்குத் தலைவ ஈங்கிக்
குற்றேவல் செய்ப்பிற்ந்தார் என்றார்; மற்றும்
கொழுக்கட்டை யாய்ப்பிற் நட்டோம் நாங்கள் என்றார்-

மின்னொளிமேல் மன்னன்மகன் என்னம் வைத்தான்
மின்னொளியோ நம்மவரின் பெண்ணே அந்த
மின்னொளிதான் மிகத்தாழ்ந்த சாதிப் பெண்ணாம்!
மின்னொளியைத் தன்மைந்தன் என்னும் போதே
மன்னென்னும் தனசாதிக் கிழிவா யிற்றாம்!
மன்னன்மகன் சிறையினிலே வைக்கப் பட்டான்.
தன்சாதிக் குமிழிகளை நிலைன் கின்றான்
தடங்கடவின் மக்களினம் தாழ்வென் கின்றான்

மக்களிலே தாழ்வுயர்வே இல்லை என்று
மன்னன்மகன் என்னுவதும் பிழையாம் அன்றோ!
சக்குமுடற் குருதியிலே சேய்ம் தக்கக்
ஸக்சசாட்டை ஒயுமட்டும் அடித்தான் மன்னன்.
மிக்குயர்ந்த சாதிக்கீழ்ச் சாதி என்னும்
வேற்றுமைகள் தமிழ்க்கிள்லை; தமிழர்க் கிள்லை.
பொய்க்கற்றே சாதிஎனால், ஆரியசெலால்
புறநஞ்சு! பொன்விலங்கு; பகையின் ஈட்டி

“கடற்குமிழி உடைந்திடுக சாதி வீழ்க
கடல்மக்க விடைவேந்தர் மறைந்து போகக்
குடியரசு தழைக” என அழகன் சொல்லிக்
கொடிவழியைத் தாண்டியற்புறத்தே சென்றான்.
“நெடிதுழைப்போர் மேடழித்தே உணர்ச்சி என்னும்
நீர்மட்டம் கண்டார்கள்; உழைத்த நாளுக்
கடைகூலி காற்பொன்னே! மாதந் தோறும்!
ஆள்வாருக கருப்பினா யிரம்பொன்” என்றார்.

இடம் : அரண்மனையில் காவலறை.

நேரம் : காலை.

உறுப்பினர் : செம்மறித்திறஸ், பொன்னி, காவற்காரர்.
படைமறவர், மன்னன்.

அகவல்

உணவு வட்டில் ஒருகையில் மறுகையில்
குடிநீர்ச் செம்பும் கொண்டு. காவல்
அறையில் பொன்னியை அணுகினான் ஒருவன்.
நிறை நிலாமுகம் நிலத்திற் கவிழிக்
கருங்குழல் அவிழிக் கணந்தர் உகுக்க
இருளிற் கிடந்த பொன்னி எழுந்தாள்.
“செம்மறித் திறல்நான்” என்ற தீங்குரல்,
மெல்லெனப் பொன்னி காதில் விழுந்ததே.
அவள் அவன் அணைப்பும் பிணைப்பும் ஆனார்
உள்ளம் இரண்டும் உலகை மறந்தன.

வாயிலோர் “அழகன் வராதேன் வெளியில்
போயினான் என்ன புரிந்தான் இன்னும்?”,
என்றனர்; ஜயம் எத்தினர், ஒருவன்
அறைக்குள், ஒருகண் அரைமுகம் சாய்த்தான்;
இரண்டுடல் ஒன்றிலொன் நிறுகுதல் கண்டான்;
அவன்பதைத் தோடினான் அரச ணிடத்தில்!
அரசன்’ மறவர் ஒருகில் ரோடு
விரைவில் வந்தான், “வெளியில் வருவீர்
இருவரும்” என்று பெருங்குரல் பாய்ச்சினான்.
அழகன் உடையில் அங்குச் செம்மறி
மழுமழு வென்று வந்து நின்று
கொழுகொழு வென்று சில சொற் கூறினான்
முக்காடு நீங்கி முடியரசன் கண்டான்
செம்ம றித்திறஸ் செழுமலர் முகத்தை!
இவனைக் கட்டி இழுத்துச் செல்க
சிறைக்கென்று!” மன்னன் செப்பினான்; மறவர்
அவ்வாறு பினித்தே அழைத்துச் சென்றனர்.

காவலிற் பொன்னியைக்
கண்ணால் வெதுப்பிப்.
“புலைச்சி மகனைப் புணர்ந்த புலைச்சி
கொலைக்குக் காத்திரு” என்று
நிலத்திடி எனவேந்து நேர்நடந் தானே.

இடம் : அரண்மனைவாயில், தெருக்கள், தொழிற்சாலை.

நேரம் : காலை முதல் இரவு வரைக்கும்.

உறுப்பினர் : அழகன்! தோழிமார். தெருவினர்,
தொழிற்சாலையினர்.

இல்லைக்குறன் ஆசிரியப்பா

தூய்மொழி என்னும் தோழி, அரண்மனை
வாயிலில் நின்றாள். அவனை,
அழகன் அனுகிக் கூறுகிறான்:
'நாமெல்லாம் தாழ்ந்தவர், தாமெலாம் உயர்ந்தவர்
என்று மன்னர் இயம்பினார் அன்றோ?
நம்மில் ஒருத்தியை அம்மன்னை மகன்
மன்க்க நினைத்தான் என்று
சிறையில் வைத்தும் தெரிந்தாய் அன்றோ?

மன்னியின் தங்கையாம் பொன்னி செம்மறியை
மன்க்க நினைத்ததால் மாளப் போவதை
அறிவாய்ன்றோ?
செம்மறித் திறலும் சிறையில் உள்ளான்
அம்மங்கைதனை அனுகிய தாலே
கண்டாய் அன்றோ?
தன் மானத்தைத் தமிழர் இழப்பதா?
பொன்னே தரினும் மன்னன் அரண்மனை
வாயிலை மிதிப்பதும் தியதே'
என்றான் அழகன்.

புருவம் நெற்றி ஏற இருவிழி
எரியைச் சொரிய 'என்போன் றார்க்கும்
இங்கென்ன வேலை?' என்றே
அங்கிருப் போரை அனுகினாள் விரைந்தே
சில நாழிகையில்,
தோழிமார் அரண்மனை துறந்தனர்.
பணிப்பெண் டிர்கள் பறந்தனர்.
காவலர் போயினர்.
பாவலர் எட்டியும் பாரோம் என்றனர்.
மெய்காப் பாளரும் வீடு திரும்பினர்.
அடுக்களை ஆக்குநர் இல்லை.

அரண்மனை இவ்வாறாகச்
கெருவெலாம் கெருவின் வீடெலாம், வீட்டின்
விருந்தினர் பொருந்தினோர் வருந்தலாளார்.
பிறப்பில் தாழ்ந்தது பெருமக்கள் கூட்டமா?
பிறப்பில் உயர்ந்ததச் சிறிய கூட்டமா?
என்றே ஆர்த்தாரித்து எழுந்தனர்—
ஆலைத் தொழிலினர் அங்கொரு பாங்கில்
'குவிக் கென்றே ஞாவத்திற் பிறந்தோம்
கோலைத் தாங்கியே பிறந்தனர் கொற்றவர்'
என்றனர்; மன்னை வீழ்க!
என்றனர், பார்ப்பனர் வீழ்க!
என்று கவினர்.
மனத்தாங் கவ்கள் வளர்ந்தன!
இனத்தின் எழுச்சி நாடெலாம் எழுந்ததே.

திடம் : அரண்மனைக் கூடம்.

நேஞ்சம் : காலை

உறுப்பினர் : புலித்திறல், மன்னி, பார்ப்பனர், அழகன்.

இணைக்குறவு ஆசிரியப்பா

'யாமிட்ட சோறிகறி எப்படி' என்று

நாட்டு மன்னனைக் கேட்டனர் பார்ப்பனர்.

'நன்று மிகவும்' என்றான் மன்னன்.

மேலும் மன்னன் விளம்புவான்:

'தாழ்ந்தவர் தமில் ஒன்று சேர்ந்தனர்;

உயாந்தவர் நாழும் ஒன்றுசேர்ந்தோம்'

என்றான்—பார்ப்பனர்.

'இப்படி விடுவதும் ஏற்ற தல்ல

தாழ்ந்தார் போக்கைத் தடுக்க வேண்டும்.

அவர்களின் நன்மைக் காகவே!

அவர்மேல் பலட்டயை அனுப்ப வேண்டும்.

அவர்கள் நன்மை கருதியே!

அரண்மனை வேலையை அவர்கள் மறத்து

குற்றமன்றோ?

பொறுக்க வாமோ? ஒறுக்க வேண்டும்

அவர் நன்மைக்கே!

அவர்களில்

ஒரா யிரம்பேர் ஒழிந்துபோ கட்டுமே?

மற்றவர், வழிக்கு வருவா ரண்றோ?

திருத்த வேண்டும், திருந்துவர்;

மக்களைத் திறத்தல் மன்னன் கடமை.

மனுதால் நாட்டில் வழங்க வேண்டுமே?

அதற்குப்

பார்ப்பனர் காப்பாற்றப் படுதல் வேண்டும்

ஆள்வோர் பார்ப்பனர் சொற்படி

ஆள்வேண்டும்.

வினைபொருள் விற்பவர் வேண்டும்

வளவயல் உழவும், குளச்சே ரெடுக்கவும்,

இரும்ப டிக்கவும், கரும்பு நடவும்,

உப்புக் காய்ச்சவும், தப்ப டிக்கவும்,

சுல்ரன் மூப்பவும், உவர்மன் எடுக்கவும்,

பருப்புப் புடைக்கவும், செருப்புத் தைக்கவும்,

மாடு மேய்க்கவும், ஆடு காக்கவும்,

வழிகள் அமைக்கவும், கழிவடை சுமக்கவும்,

திருவடி தொழுதுநம் பெருமை காக்கவும்,

வரும்படி நமக்கு வைத்து வணங்கவும்

நாலாம் வகுப்பு நமக்கு வேண்டுமே'

என்றனர்.

“படைத் தலைவரைக் கடிதில் அழைப்பீக்க”
என்றான் மன்னன்.

குதித்தோ டினாங் ஒரு குள்ளப் பார்ப்பான்.
பார்ப்ப ணர்பால் பகர்வான் மன்னன்

“அரண்மனை வேலைகள் அனைத்தும் நீவிர
பார்த்திட வேண்டும், பணியாளர்கள்
வரும் வரைக்கும்” என்ன,

“அட்டா! செருப்புத் துடைப்பது முதல்
அடுப்புத் தொழில்வரை நடத்துவோய்” என்றனர்.
பார்ப்பன் ஆடவர் பார்ப்பனப் பெண்டிர்
அனைவரும் பணிசெய அரண்மனை வந்தனர்;
மன்னனும் மன்னியும் மகிழ்ந்தி ருந்தனர்;
அழகன் வந்தான்.

“எங்கு வந்தாய்?” என ஏரித்தான் மன்னன்.
“செம்மறித் திறலும் சேல்விழிப் பொன்னியும்
பொன் ஞாசல் ஆடிப் பொழுது போக்கு கிண்றார்;
வையத் திறலோ
மாசுடை நீக்கித் தேசுடை அணிவான்;
ஏனெனில்,
ஆண்டா ளானதன் அன்பு மாயி
மாப்பிள்ளை பார்க்க வருகின் றாளாம்”
என்றான்.

மன்னி அழுதாள், மன்னவன் சிறி,
“இவர்கள் சிறையினின் நெப்படி வந்தனர்?”
என்று கேட்டான்.
“காவலர் எவரும் காணேன் அங்கே”
என்றான் அழகன்
“எப்படி வரவாம், இவர்கள்?” என்று
மன்னன் கேட்டான்.

“அவர்களைக் கேட்க வேண்டும். அவர்கள்
வாளைக் கையில் வைத்திருக் கிண்றனர்”
என்றான் அழகன்.

பார்ப்பனர் தம்மைச் சூப்பிட்டு மன்னன்,
“வையத் திறலை, மறியை, வஞ்சியைக்
கடுஞ்சிறை வைத்துக் காவ விருங்கள்;
என்றன் ஆணையிது” வெனக் கூறினான்.
“புல்லேந்து கையில் வில்லேந்து வோம்யாம்”
என்று பார்ப்பனர் இயம்பினர்.
“மகிழ்ச்சி” என்றான் மன்னன்.

“ஆய்வூம்,
மல்லேந்து மன்னர்க்குச் செல்லாக் கில்லையே!
எப்படி அதுசெய ஏறும்?” என்றனர்.
அழகன் சிரித்தான்.
நன்றென மன்னன் இஞ்சி
திண்ற குரங்குபோல் திணகத்தான் குந்தியே.

இடம் : அரண்மனை.

நேரம் : காலை

உறுப்பினர் : படைத்தலைவன், மன்னன்.

அகவல்

தாங்கா ஆவலில் தன்படைத் தலைவனை
ஆங்கெதிர் பார்த்தமர்ந் திருந்தான் அரசன்.

அன்னவன் வந்து வணங்கினான்
தன் ஆணை மன்னன் சாற்றுவான் மிகவே

அறுசீர் விருத்தம்

“விரைந்துசெல்! மானம் காப்பாய்
அரண்மனை வேலைக் காரர்
புரிந்தனர் தீமை விட்டுப்
போயினார் காவ லர்கள்
பிரிந்தனர் சிறை திறந்து
பெயர்ந்தனர் குற்றஞ் செய்தோர்!
விரைந்துசெல் பணியா ஓர்கள்
வேண்டும்திப் போதே” என்றான்

மேஹுமே உரைப்பான் மன்னன்;
“வெந்திறல் மறவர் தம்மை
வேலொடு தெருவி வெல்லாம்
நிறுத்திவைத் திடுதல் வேண்டும்.
வாலசைத் திடுவார் தம்மை
மன்னிடைப் புதைக்க வேண்டும்
தோலினை உரிப்பாய் நம்மைத்
தூற்றுவார் தம்மை” என்றான்.

படைத்தலை வன்பு கல்வான்
“படைச்சார்ந்த மறவர் எல்லாம்
கடைச்சாதி என்று நாமே
கழறியதுன்னடோ?” என்றான்
விடுத்திலில் வினாவைக் கேட்ட
வெந்தனும், “ஆம் ஆம்!” என்றான்.
“கொடுத்தனிர் அரசே அந்தக்
கீழ்மக்கள் வருந்தி ணார்கள்.

ஆயினும் துவர்கட் கான
ஆறுதல் கூறு கிள்றேன்
போயினி நீங்கள் சொன்ன
செயலினைப் புரிய வேண்டும்
நாயினும் தாழ்ந்தா ரேனும்
நாட்டினிற் பெருங்கூட்டத்தார்!

இடம் : அரண்மனை.

நேரம் : காலை

உறுப்பினர் : படைத்தலைவன், மன்னன்.

அகவல்

தாங்கா ஆவலில் தன்படைத் தலைவனை
ஆங்கெதிர் பார்த்தமர்ந் திருந்தான் அரசன்.

அள்ளவன் வந்து வணங்கினான்
தன் ஆணை மன்னன் சாற்றுவான் மிகவே

அறுசீர் விருத்தம்

“விரைந்துசெல்ல மாணம் காப்பாய்
அரண்மனை வேலைக் காரர்
புரிந்தனர் தீமை விட்டுப்
போயினார் கால ஸர்கள்
பிரிந்தனர் சிறை திறந்து
பெயர்ந்தனர் குற்றஞ் செய்தோர்।
விரைந்துசெல் பணியா ஸர்கள்
வேண்டும்இப் போதே” என்றான்
மேஹுமே உரைப்பான் மன்னன்;
“வெத்திறஞ் மறவர் தம்மை
வேலோடு தெருவி வெல்லாம்
நிறுத்திவைத் திடுதல் வேண்டும்.
வாலசைத் திடுவார் தம்மை
மண்ணிடைப் புதைக்க வேண்டும்
தோலினை உரிப்பாய் நம்மைத்
தூற்றுவார் தம்மை” என்றான்.

படைத்தலை வன்பு கல்வான்
“படைச்சார்ந்த மறவர் எல்லாம்
கடைச்சாதி என்று நாமே
கழியதுண்டோ?” என்றான்
விடுத்தில் வினாவைக் கேட்ட
வேந்தனும், “ஆம் ஆம்!” என்றான்.
“கொடுத்தனிர் அரசே அந்தக்
கிழ்மக்கள் வருந்து னார்கள்.

ஆயினும் அவர்கட் கான
ஆறுதல் கூறு கின்றேன்
போயினி நீங்கள் சொன்ன
செயலினைப் புரிய வேண்டும்
நாயினும் தாழ்ந்தா ரேனும்
நாட்டினிற் பெருங்கூட்டத்தார்!

பாயுமேல் மக்கள் வெள்ளம்
நம்மாள்வார் பறக்க வேண்டும்.”
உயர்சாதிப் படைத்தலைவன்
இங்ஙனம் உரைத்துச் சென்றான்.
துயர்பாதி அச்சம் பாதி
தொடர்ந்திடத் தூக்க மென்னும்
அயலுல் கடைந்தான் மன்னன்
உணவுண் ணான் அவன் விருப்பம்!
கயல்மீனும் சோறும் பார்ப்பார்
கட்டாய உணவாய்க் கொண்டார்!

இடம் : அரண்மனை.

நேரம் : காலை.

உறுப்பினர் : ஆளும்சாதி அதிகாரிகள், அரசன்.

அகவல்

ஆளும் சாதியார் அதிகாரத்தினர்
வாழும் கையுமாய் வந்து மன்னனை.
“நாலாஞ் சாதியும் மேலாஞ் சாதியும்
ஆலும் விழுதும் ஆனார் ஆதனை
நாமறி வோமே. அறிந்தும்கித்
திமைபுரிந்தது திமை” என்றாரே!

அறுசீர் விருத்தம்

“நேர்ந்திட்ட நிலைமை தன்னை
நிசுற்றதுவேன் உறவி வோரே
சார்ந்திட்ட ஆண்டாள் என்னுப்
பூக்காரி தன்பெண் ணாளைத்
தேர்ந்திட்டான் மனமே செய்யத்
திருமகன்” என்றான் மன்னன்!
ஆரந்தது விழியிற் செய்ந்தி;
“ஐயையோ” என்றார் வந்தோர்.

“அன்றியும் என்கொ முந்தி
செம்மறித் திறலை அண்டு
நின்றனள். சிறையில் வைத்தேன்;
நிலைகட்ட செம்ம றக்கும்
பன்முறை கொன்னேன்; கோள்.
படுசிறை என்றேன். மேலும்
என்பின்னை என்றும் பாரோன்
சிறையினில் இருக்கச் செய்தேன்.

பணியாளர் தோழி மார்கள்
இதையெல்லாம் பார்த்தி ருந்தார்
அணியணி யாகச் சென்றார்
அரண்மனை வேலை விட்டோ!

துணிவுடன் தக்கரைக் கூட்டிட
தாற்றினார் மேல்வ குப்பை!
பணிவுடன் பணிகள் செய்து
பார்ப்பவர் உதவு கின்றார்.

“அரண்மனைப் பின்பு நத்தே
அம்மறித் திறலும், பொன்னி!
ஒருத்தியோ இள்ளான் என்றன்
உயர்மைந்தன் பணிப்பென் ணாளைத்
திருமணம் புரிய வேண்டி
ஆவன் செய்கின் றானாம்.
அருஞ்சிறைக் காலவ் இல்லை
அனைவரும் இவ்வா றானார்”

என்றனன் மன்னன்; இந்த
இழிலினைக் கேட்டி ருந்த
மன்னரின் மரபி னோர்கள்
வாளொடு கிளம்பி னார்கள்
“புன்றொழில் புரிந்து ளாரைப்
புதைக்கின்றோம்” எனக்கொ தித்தார்.
சென்றவர், சாதி வாழ்க
தீயர்கள் வீழ்க் என்றே.

போயினார் அரண்ம னைக்குப்
புறக்கட்டில், அவர்கள் இல்லை.
“தீயர்கள் மறைந்தார்” என்று
செப்பினார். அரசன் கேட்டு
“நாயினை ஒப்பா ரோடு
நகரினிற் கலகும் செய்யப்
போயினார் போவிர்” என்றான்
அஞ்சினர் பொய்கை யான்வார்.

திடம் : திறல் நாட்டு நகர்.

நேரம் : காலை

உறுப்பினர் : ஒற்றர் படைத் தலைவன், பெருமக்கள்

அுகவல்

“பெருநாட் குப்படை, திருநாடு தன்னை
முற்றுகை யிட்டதே முற்றுகை யிட்டதே”
என்ற கூவினர் எங்கனும் மக்கள்!
தீமை குறித்தது செழுநகர்ப் பெருமணி!
அரசன், படையை அழைத்தான் விரைவில்!
படையின் தலைவன் பரபரப் புற்றான்.
தேர்ப்படை ஒன்று சேர்ப்பீர் என்றான்
பரிப்படை ஏழுக என்று பகர்ந்தான்
யானைப் படையும் எழுக என்றான்

காலாட் படையும் காண்க என்றான்
 நாலாஞ் சாதியார் நாமாட்டோம் என்றனர்.
 முன்றாஞ் சாதியார் முன்னும் ஜூத்தனர்
 இரண்டாம் சாதியார் இருநூறு பேர்கள்
 திரண்டெட மூந்தனர் மருண்ட நெஞ்சோடு
 முதன்மைச் சாதியார் மூக்கைப் பிடிக்க
 அரண்மனைச் சோற்றை அருந்துவ தன்றிப்
 போரை யனூகாமே “நமோ
 நாராயணா” என்று நவின்றுசென் றனரே.

இடம் : கடல்மேற் குழிகள்

நேரம் : இரவு

உறுப்பினர் : வையத்திறல், செம்மறித்திறல், பெருமக்கள்.

அகவல்

நாட்டுமைக் கட்கு நல்வழி காட்டச்
 சேய்வை யத்திறல், செம்ம றித்திறல்
 சொற்பெருக் காற்றுவார் என்று
 நற்பெரு மக்கள் நண்ணினார் ஆங்கே.

எண் சீர் விருத்தம்

மேடையின்மேல் ஏற்றின்றான் மன்னன் மைந்தன்
 விருப்பத்தால் நகரமக்கள் ‘வாழ்க’ என்றார்.
 வாடா மலர்முகத்தான் வணக்கம் கூறி
 “மாண்புடையீர் திறல்நாட்டு மக்காள், கேளீர்!
 பீடுடைய நம்திறவநா டதனை நோக்கிப்
 பெருநாட்டான் பெருமபடையைக் கூட்டி வந்தான்
 வாடிடநாம் முற்றுகையும் போட்டு விட்டான்
 மன்னரின் அதிர்வெடியில் மருந்தே யில்லை.

பிரமன்உடல் தனில் நான்கு வகையாம் மக்கள்
 பிறந்தாராம், பார்த்தானாம் என்றன் தந்தை
 பிரமன்முகந் தனிற்பார்ப்பார் பிறந்தீட் டாராம்
 பிரமன்தோள் பெற்றதுவாம் மன்னர் தம்மைப்
 பிரமனிடை தனிற்பிறந்தார் வாணி கர்கள்
 பிரமன்டி தனிற்பிறந்தார் உலகி ஹுள்ள
 பெருமக்கள் இதுமனுநால் ஆரியர் சொல்
 பிழைக்கவந்த ஏமாற்றுக் காரர் குழ்ச்சி.

அரசன்மகள் உங்களினப் பெண்ணை நக்தல்
 அடுக்காதாம் அதற்கென்னச் சிறையில் வைத்தான்
 அரசன்எழிற் கொழுந்தியார் என்சிற்றன்னை
 அகம்பறித்தார் செம்மறியார் அதுவும் குற்றம்

பெருஞ்சிறையில் மூவருமே அடைக்கப் பட்டோம்
பெருமக்கள் இதையறிந்தீர்; தன்மா எத்தால்
வருந்துகின்றீர்; ஆவ்வோர் பால்ஒத்து மைக்க
மறுத்துவிட்டீர்; வாழ்கநீர் வாழ்க வாழ்க!

‘பெருநாட்டான் படையெடுப்பைத் தகர்க்க வேண்டும்
பெருமறவர் கூட்டமே வாரீர்’ என்று
திருநாடாம் திறல்நாட்டின் மன்னா சென்று
திருமுங்காற் படியிட்டுக் கெஞ்ச வானார்
வரமாட்டோம் என்பதீர் மறுத்து விட்டார்
வாழ்கநனி வாழ்கஅவர் வாழ்க வாழ்க!
இருசாதி தான்மீதி, மன்னர் கையில்
இவர்சாதி ஒன்றுமற்றொன் றனாம்தார் கூட்டம்.

அரண்மனையின் அறைக்குள்ளே வாள்சு மற்ற
அட்டியில்லை என்றதோ அரசச் சாதி!
பிரமனார் திருமுகத்துப் பெருங்கா யங்கள்
பெண்டாட்டி பிள்ளையுடன் அரண்ம ணைக்குள்
பெருநாட்டான் அருள்பெற்று விபீஷி ணன்தான்
பெற்றபயன் பெறுவோமா எனக்க யிற்றை
அருணாச லப்பெரும்பு ராணும் சாத்தி
அவன்டியே உய்யும்வழி என்கின் றார்கள்.

மேற்சாதி யார்ந்திலைமை இவ்வா றாக
மேலும்நாம் செயத்தக்க தின்ன தென்று
சேற்கருங்கள் பொன்னியார்க் கன்ப றான
செம்மறியார் என்னருமாச சிறிய தந்தை
தன்னுரையை முடித்தமர்ந்தான் மன்னன் மைந்தன்
மாற்றயர்ந்த பொன்போன்ற திறல்நாட் டாரே
வணங்குகின்றேன் என்றுரைத்து மறிபு கல்வான்;

“திறல்நாட்டின் மேல்வந்த பெருநாட் டானைச்
சிதறடிக்க வேண்டுமெனச் செப்பு கின்றீர்.
பொறுத்திருங்கள் பெருநாட்டான் வரட்டும் உள்ளே
போட்டுமே தன்கொடியை மகிழ்ந்தி டட்டும்
வெறுக்காதீர் பண்டமறவர் விளையா டட்டும்
வெற்றிலிழாக் கொண்டாட்டம் நடந்தே நட்டும்
திறல்நாட்டின் தம்மறவர் தமக்கும் இந்தத்
திட்டத்தை நன்றாகச் சொல்லி வைப்பீர்.

தனித்தனியே பகைமறவர் தம்மைக் கண்டு
தாழ்சாதி என்னம்மேல் உயர்ந்தோர் வைத்த
மனப்போக்கை அவர்மனத்தில் ஏற்ற வேண்டும்
மற்றவற்றை யாழுமூரப்போம் அவ்வப் போதில்.
இனத்தோடு இனம்சேரும்! ஆனாம் சாதி
இங்குள்ள ஆனுஞ்சாதி யையே சேரும்
அனைத்துள்ள கோல்கொண்டார் நூல் கொண்டாரை
ஆட்கொள்ள வேண்டியவர் நாமே’, என்றான்,
[கூட்டம் முடிந்தது]

இடம் : திறல்நாட்டு நகர்.

காலம் : காலை.

சூறுப்பினர் : பெருநாட்டு மன்னன், பெருநாட்டுப் படைகள், திறல்நாட்டு மக்கள்.

அகவல்

கோட்டைமேல் வெள்ளைக் கொடிப் ரந்தது
 பேட்டையில் பெருநாட்டுப் படைகள் நுழைந்தன
 பெரும்படை பின்வர ஒருமணி தேவில்
 பெருநாட்டு மன்னன் திருக்கர் புகுங்கால்,
 நேற்றுப் புவித்திறல் சோற்றை உண்ட
 சிறுமதிப் பார்ப்பனர் நிறைநீர்க் குடத்தொடும்
 நறுமலர்த் தாரோடு நஸ்ரெதிரி கொண்டு
 'வருக பெருநாட்டு மன்னனே வருக!
 திருமால் பிறப்பெனும் செம்மலை வருக!
 புலித்திறல் மன்னால் பட்டது போதும்
 மனுநால் தன்னை மன்னனே காக்க!
 இனிமேல் எங்கள் தனிநலந் தன்னை
 நாடுக நாடுக நன்றே வாழ்க
 குடுக மாலை' என்று குட்டி
 நல்வர வேற்பு நடத்திய அளவில்,
 அரசனும் வணங்கி, 'அறம்பிச காமல்
 பெருமை மனுநால் பிழைப் பாமல்
 பார்ப்பனர் நன்மை பழுதுப் பாமல்
 காப்போம்' என்று கதறி முடித்தான்.
 நாற்படை முழுக்கொடு நகர்மேற் சென்றன
 தேங்கூட்டில் ஈக்கள் செறிந்தன போல
 வானுயர் வீடுதொறும் வாயிலில் மக்கள்
 தலைவைத் திருந்தார் தம் முளம் மறைத்தே.
 பெருநாட்டுப் பிழைக்கொடி திறல்நாடு பெற்றது
 பெருநாட்டு மன்னனும் பெரும்படை மறவரும்
 திறல்நாட்டுரண்மனை சேர்ந்தனர் உடனே.

புலித்திறல் சிறையில் புகுத்தப் பட்டான்
 பிரமன் தோளிற் பிறந்த பெட்டைகள்
 மரியா தையாகப் பெருஞ்சிறை சென்றனர்
 மருமக ஓாகும் வையத் திறலை
 விரைவில் தேட விடுத்தான் ஆட்களை.

பெருநாட்டான் தன் பெரும்படை மறவர்க்கு
 விடுமுறை நந்தான். வேண்டிப் பார்ப்பனர்
 அரண்மனை அரிசியில் விருந்துண் பித்தார்.

முரசனை வோன்ன அரசன் அழைத்தே,
 'அரசியல் திட்டம் அமைப்ப தற்கும்

வையத் திறலை என் மகனுக் காகத்
 திருமண உறுதி செய்வ தறகும்
 நாளைக் காலை நாட்டு மக்கள்
 மாளிகை வரும்படி மணிமுரச சரைகு
 என் றான். யானை வள்ளுவன்
 நன்றெப்ப பணிந்து நடந்தான் ஆங்கே.

இடம் : திறல் நாட்டு மாளிகை.

நேரம் : காலை.

உறுப்பினர் : அனைவரும்.

அகவல்

மென்பட்டு மெத்தை விரித்த பெருந்தரை,
 நன்முறை ஓயிய நாற்பு றச்சவர்
 கற்றச்சர் கைத்திறம் காட்டும் ஆயிரங்கால்,
 பொற்கட்டில் பன்மணி புதைத்த மேன்முட்டு
 வருகெனப் பொற்பாலை வரவேற்கும் முன்வாயில்,
 பெருமக்கள் மகிழ்ந்துபோம் பின்புறப் பெருவாயில்,—
 நறுந்தென்றலை வார்க்கும் நாற்சவர்க் கண்ணல்கள்
 நிறந்தரு பவழம், நலம், மாணிக்கம்,
 சுடர்விடு முத்துத் தொங்கல்கள் இடையிடை,
 அடைசவர் சேர அங்குக் கலைப்பொருள்
 ஆன மாளிகைகட்டு அடலேறு சுமப்பதோர்
 வானில் வெறித்த மணிக்குடை இருக்கையில்
 வென்ற பெருநாட்ட டான்வீற் றிருந்தான்.
 அன்னோன் அமைச்சன் அருகினில் இருந்தான்
 படையின் தலைவனும் பாங்கில் அமர்ந்தான்.
 முரசு முழங்கும் முன்புற வாய்லால்
 வரும்பெரு மக்கள் மலைப்புரள் அருவி
 திறல்நாட்டு மறவரும் செம்மறித் திறலும்
 வையத் திறலும் தம்முரு மாற்றி
 நீறு பூத்த நெருப்பென இருந்தனர்.
 ஆண்டாள் ஒருபுறம் அவள்மகள் ஒருபுறம்
 சண்டிமூப் பொன்னி ஒருபுறம் இருந்தனர்.
 தொலைவிலோர் மூலையில் தோன்றா வண்ணம்
 அழகன் இருந்தான் அச்சத் தோடே,
 பழந்திறல் நாட்டினர் பல்லா யிரவர்,
 பெருநாட்டு மறவர் ஒருசில நூற்றுவர்
 ஆங்கே கலந்தபடி அமர்ந்தி ருந்தனர்.
 பெருநாட்டு மன்னன் பேசத் தொடங்குமுன்
 “வையத் திறலோன் வந்துவிட்ட டானா?”
 என்று பன்முறை கேட்டான்? “இல்லை” என்று
 சொன்னார். சொற்பொழிவு தொடங்கினான்:
 “திறல்நாட்டு மக்களே, செப்புதல் கேட்பீர்:
 இத்திறல் நாடோ, என்பகை யான்

மலைநாட் டோடு கலந்து கொள்ள
இருப்பதால் நான்படை எடுக்க நேர்ந்தது
வென்றேன் சிறையில்லை வேந்ததை அடைத்தேன்.
திறல்நாடு தனில்என் பிறைக்கொடி ஏற்றினேன்.
இவ்வார் நிருக்க, இனிஇந் நாட்டின்
ஆட்சிமுறை எவ்வாரமைய வேண்டும்?
என்பது பற்றி இயம்பு கின்றேன்:
என்றால் உறவினன், மன்னர் மரபினன்
ஆன ஒருவனே இந்நாட் டரசன்.
வரும் அவ் வரசன் பெருநாட் குக்குப்
போர்த்துணை நானும் புரிய வேண்டும்.
மேலும் அந்த வேந்தன், பார்ப்பனர்
மறைநா அக்கு மதிப்பீய வேண்டும்.
இத்தனை கருதி இந்நாட்டு மன்னரின்
மகனுக் கேளம் மகனைத் தரவும்
விரும்பினேன். அவனும் விரும்புவ தாக
அறிந்தேன்; மகிழ்ந்தேன். ஆதலால் இந்தக்
திறல்நாட்டை யாள்யோன் திறல்நாட் டினனே।
வையத் திறல்என் மகனை மனப்பதாய்
இன்றே உறுதி இயம்பினால், நான் எயே

மனமுடித்து மணிமடி பெறலாம்!
வையத் திறலோன் வராமை யாலே
அன்னோன் சார்பில் இந்நாட் டார்கள்
உற தி கூறிலும் ஒப்புக் கொள்வேன்”
என்று மன்னன் இயம்பிய அளவில்,
கூறும் கோலும் குள்ளமும் வெள்ளைத்
தாடியும் மீசையும் தள்ளா உடலுமாய்
எழுந்து நின்றான் ஒரு
கிழவன்: அரசனைக் கேட்டான் ஆங்கே:

இணைக்குறந் ஆசிரியப்பா

“உங்கள் உறவுதான் ஊராள வேண்டுமோ?
வேந்தன் சேய்தான் வேந்தாக வேண்டுமோ?
என்று கிழவன் கேட்டான்.
“கேட்பிர் கேட்பிர்” என்று
முன்னுள்ள மக்கள் முழுக்கஞ் செய்தனர்!
“எங்கள் உறவுதான் ஆள ஏற்றவன்:
வேந்தன் சேய்தான் வேந்தாக வேண்டும்”
என்றான் வேந்தன்.
“எங்களில் ஒருவன் என் ஆளக் கூடாது?
சொல்க” என்றான் கிழவன்.
“நாடாள்வ தன்று நாலாஞ் சாதி”
என்றான் மன்னன்.
“சாதி ஒழிக் காதி ஒழிக்”

என்று முழுங்கிளர் எதிரில் மக்கள்!

“எங்கள் நாட்டுக் கிணிவரும் மன்னன்

உங்கட்டுப் போரில் உதவ வேண்டுமோ?

பாரோர் நாட்டைநீர் பறிக்க நினைத்தால்

சீராம் திற்ளநாடு சேர வேண்டுமோ?”

என்று கேட்டான் முதியோன்.

“நன்று கேட்டமர் நன்று கேட்டமர்”

என்றார் மக்கள்.

“ஆம் ஆம்!” என்றே அதிர்ந்தான் மன்னன்.

“பார்ப்பனர் மறையைப் பைந்தமிழ் மக்கள்

மாய்ப்பது தீகோவளர்ப்பது கடனோ?”

என்றான் முதியோன்.

“ஆம்!” என்று மன்னன் திமுகம் காட்டினான்.

“பார் ப்பனர் பொய்ம்மறை பாழிப்பட” என்று

கூப்பாடு போட்டனர் மக்கள்.

“வையத் திறல்லம் மகளை மணக்கும்

என்னாம் அவனுக் கிருந்த தில்லை;

இருக்கப் போவதும் இல்லை; இதனை

இளங்கோ சார்பில் யானுரைக் கிண்றேன்”

என்றான் முதியோன்.

“ஆம் ஆம்” என்றே அவனவரும் கூவினர்!

சின்ன முகத்துடன் மன்னன், “கிழவரே!

வையத் திறலை மன்னன் ஒறுத்தது

பொய்யோ!” என்றான்.

“மன்னன் தன்னன்பு மைத்துளர் மகளை

மணக்கச் சொன்னான்; மறுத்தான் வையன்;

அதனால்

“இறுத்தான்” என்றான்.

“சிறைமீட்டு வருக புலித்திறனை” என்று

பெருநாட்டு மன்னன் உரைத்தான்.

திறல்நாட்டு மன்னை அல்விடம் சேர்ந்தான்

“வையத் திறலைச் சிறையில் வைத்தனை

மெய்யாக காரணம் விளம்” பெனக் கேட்கப்

புலித்திறல் புகல்வான:

“உண்மகள் தனையும் என்மகள் மறுத்தான்

என்மைத் துணன்மகள் தன்னையும் மறுத்தான்

வேலைக்காரி மின்னொளி தன்னை

மாலை யிட்டு மன்னர் மரபையே

அழிக்க எண்ணினான்! அடைத்தேன் சிறையில்!”

என்ன,

பெருநாட்டான், வான் உருவி

“புரட்சியோ! புரட்சியோ! கிழவரே,

உரைப்பதென்ன?” என்று

மன்னன் கேட்கக்

கிழவன், “மன்னா! கிளத்துதல் கேட்க:

சாதி யில்லை!

பார்ப்பன வகுப்பும் பார்ப்பன நூற்களும்
பொய்யே!

மதம்னல் தமிழ் வையத்தின் பகை!

ஆள்வோர் என்றும் அடங்குவோர்

என்றும் பிறந்தார் என்பது சராடு!

தனிலூரு மலிதன் தன்விருப் பப்படி

இனிநாட்டை ஆள்வ தென்ப தில்லை!

மக்கள் சரிநிகர்!

எல்லாத் துறையிலும் எவரும் நிகரே!

நெடுநாட்டு மக்களின் படியினர் (பிரதிநிதிகள்)

ஞடியரக நாட்டல்எம் கொள்ளக யாரும்”

என்று கிழவன் இளைஞரானாய் நின்றான்.

மன்னன் வையத் திறவைக் கண்டான்.

கையால் தன்வாள் காட்டி,

“என் மகள் ‘பெருந்திரு’ என்றும் மங்கையை

மணந்துகொள்; இன்றேல் மன்னன் மைத்துவன்

மக்களை மணந்து கொள்! மக்களில் தாழ்ந்த

மின்னொளி தன்னை விரும்புதல் நீக்குக;

என்னொளி வானுக் சிரரயா காதே’!

என்றான்,

“ஏ!” என்றனர் இருந்த மக்கள்!

வையத் திறல்தன் வாளை உருவினான்.

“படையின் தனவைனே பற்றுக இவனை”

என்று படைத்தலை வனுக்குக்

கட்டளை யிட்டான் மன்னன்!

எட்டிற்று மறித்திறல் இடிக்குரல் எங்குமே.

பாட்டு

மக்களின் உரிமைக்குத் தூக்குவீர் வாளை

மன்னரின் தனியாட்சி வீழ்க்குநாட்டு

மக்கள் உரிமைக்கு...

[திறல் நாட்டு மறவர் மக்களின் வாள்கள்
சுமுலுகின்றன. பெருநாட்டுப் படைத்தலைவு
னும், அவனைச் சார்ந்த சில மறவர்களும்
எதிர்க்கிறார்கள்.]

மக்கட் கடவின் மறைக் குமிழிகள்
மறுப்பவர் மாள்க மாள்கவே — நாட்டு
மக்கள் உரிமைக்கு...]

[எதிர்த்தோர் இறந்து படுகின்றனர். இரு
மன்னரும், படைத்தலைவர்களும், ஆனும்
இந்ததோரும் பிணிக்கப்படுகின்றனர்.]

தக்கதோர் ஆட்சி மக்களின் பன்றும்
சரிநிகர் எல்லோரும் என்றாய்.
பொய்க்கதை மறையெனல் புரட்டே
புரட்சியில் மலர்க் குன்ப வாழ்வே!

[பினிக்கப் பெற்றவர் சிறை சேர்க்கப்
பெற்றனர்.]

இடம்: நகர்கள், சிற்றூர்கள்.

நேரம்: மாலை.

உறுப்பினர்: முரசறைவோன்.

அகவல்

யானைமேல் வள்ளுவன் இயம்புவான் முரசறைந்து:
“பூணைக்கண் போலும் பொரிக்கறிக் காக
ஆளுக் கிரண்டுகத் திரிக்காய் அடைக.
செங்கை இரண்டளவு சிரகச் சம்பா
அடைக அங்கங்கு மக்கள் அனைவரும்
பொன்னிறப் பருப்பும் புத்துருக்கு நெய்யும்
இருகை யளவு பெறுவும் வொருவரும்.
பாகற் புளிக்குழம்பும் பழமிள கின்சாறும்
ஆகத் தக்கன அடைக எவரும்!
ஆழாக் குத்தயிர் அடைக்காய் ஒவ்வொரு
வாழை இலை இலை வழங்குவார் தெருத்தோறும்
விருந்தே நானை விடியில் அனைவரும்
அஞ்சுக் குடியாட்சி அமைக்கும் நினைவிலே!”
இதுகேட்டுத் தெருத்தோறும் பொதுவில்லம்
எதுவெங்க் கேட்டே ஏகினர்
அதவது பெற்றே அடைந்தனர் வீட்டையே.

இடம்: மின்னொளி வீட்டு முன்வெளி,

நேரம்: விடியல்.

உறுப்பினர்: மின்னொளி, ஆண்டாள், விருந்தினர்,
வையத்திறல்

அகவல்

வீட்டெடுதிர் ஆண்டாள், மின்னொ ஸிக்குத்
தலைவாரு கிண்றாள். “தையல் மின்னொளியே
மன்னன் மகனை நீ மணந்த பின்னர்
என்னை மறப்பாயோ?” என்றாள் அன்னை.
“ஏழைகள் அனைவரும் கூழைக் குடிக்க,
வாழை இலையில் வார்த்தனைய் ஒடையில்
மிதக்கும் பல்கறிச் சோறு விழுங்கும்
மன்னன் மகனை மனக்கவே மாட்டேன்.”

என்றாள் மின் வெணாளி. அன்னை திடுக்கிட்டு,
 “முன்னர் உன்காதல் மொய்த்த தெவன்மேல்?”
 என்று கேட்டாள் ஏந்திமை. “அம்மா
 • ஏழ்மை கண்ட இடமெல்லாம் காதல்
 தாழ்மைமேல் என்றாம் தாவுதல் அன்றி
 உடல்மிசைக் காதல் உற்றிவேண்” என்றாள்.
 “அழகனை உன்றாம் அண்டிற்றோ” என
 அன்னை மின் வெணாளி தன்னைக் கேட்டாள்.
 “அழகன் ஏழ்மையை அனுகிய தென்றுளம்
 என்னுடல் அவனுடற் கிள்ளை” என்றாள்.
 “மின்வெணாளி என்று ஸ் விரைவில் வருக.
 அருந்திட வேண்டும் விருந்துதே தென் றாவதாய்.
 இருவரும் எழுந்தார் விருந்துக் கேள்வார்.

வாகை நீழலில் மறித்திறல், பொன்னி
 ஒகை யோடும் உண்டாள் விருந்தே!
 அரசின் நீழலில் அழகனும் பிறகும்
 அருந்தினர் இனிய விருந்து மகிழ்ந்தே!
 வேங்கையின் நீழலில் வேறு பலப்பவர்
 தாங்கா மகிழ்ச்சியில் தாம்சன் டிருந்தார்!
 மாவின் நீழலில் வையத் திறலோன்
 பாவை யைன்திர் பார்த்தி ருந்தனேன்.

விட்டினர் யாரும் விருந்துண்ணு நிலை
 பார்த்து வந்தாள் பாஸை மின்வெணாளி.
 மரத்து நீழலில் வாயார உண்பார்
 சரிநிலை கண்டாள் தையல் மின்வெணாளி.
 அரசின் நீழலில் அழகனைக் கண்டாள்
 அழகன் வையனை அனுகுநி என்றாள்.
 அழகன்பால் ஏழ்மை அறிகிலாள் மின்வெணாளி!

மாவின் நீழலில் வையனைக் கண்டாள்.
 மன்னை மகனை வையத் திறலிடம்
 காலூண் கிள்லாள்! கண்ட வையத்திறல்
 அண்டையில் அமர்கென ஆவலில் அழைத்தாள்.
 கெண்டை விழியாள் கிட்ட அமர்ந்தாள்.
 *கத்தரிப் பொரியலும், கரும்பாகற் குழம்பும்.
 புத்தருக்கு நெய்யும், பொன்னிறப் பருப்பும்,
 மிளகின் சாறும், புளியாத தயிரும்
 அலைவர்க்கும் நிக்கே! ஆயினும் மின்வெணாளி,
 உனக்கொள் றதிகம்! என்று ரைத்தான் வையன்.
 ‘என்ன’ என்றாள் மின்வெணாளி
 சின்னதோர் முத்தம் தந்தான்.
 அன்னத வோடே அருந்தினாள் விருந்தே!

இடம் : திறல்நாட்டு அரண்மனை.

நேரம் : மாஸல்.

உறுப்பினர் : அணைவரும்:

அகவல்

அணைவரும் திறல்நாட்ட ராண்மனை நிறைந்தனர்;
செம்மறித் திறல் எழுந்து
கைமமலர் கூப்பிக் கழறுவான் அங்கே:

எண்சீர் விருத்தம்

நாட்டினிலே குடியரக நாட்டிலிட்டோம் இந்நாள்
நல்லபல சட்டங்கள் அமைத்திடுதல் வேண்டும்
காட்டோமே சாதிமணம்! கலப்புமணம் ஒன்றே
நல்லழிக்குக் கைகாட்டி! கட்டாயக் கல்வி
ஊட்டிடுவோம் முதியோர்க்கும் மாணவர்க்கும் நன்றே;
உழையானை நோயாளி ஊர் திருடி என்போம்;
கேட்டைஇனி விலைகொடுத்து வாங்கோமே; சாதி
கிழ்மேல்ளன் றுரைப்பவர்கள் வாழுவது சிறையே!

ஒருகடவுள் உண்டென்போம்! உருவணக்கம் ஒழிப்போம்.
உள்ளபல சன்னடயெல்லாம் ஒழியும்மதம் ஒழித்தால்!
திருக்கோவில் தொழிற்சாலை! பார்ப்பனரும், கையில்
செங்கோவெந்தும்பிற்கும் மக்களைச் சார்ந் தோரே!
பெருவாழ்வுக் கிளவெய்ல்லாம் அடிப்படைத் திட்டங்கள்
பிறிதுள்ள சட்டங்கள் அறிஞர் அமைப் பார்கள்
வருநாளில் குடிமக்கள் படியினரின் தேர்தல்;
வகுப்பதற்கே இன்றுசிறு குழுஅமைப்பீர்' என்றான்.

செம்மறியே முதலாகப் பதின்மர்களைத் தேர்ந்தார்
திறல்நாட்டின் குடியாசைச் செயற்படுக்கத் சொன்னார்.
செம்மணிக்கும் பொன்னிக்கும் மின் வெளாளிக்கும் வையத்
திறலுக்கும் நடைபெற்ற திருமணம்பா ராட்டி.
நம்மருமை நாடன்றிப் பெருநாட்டை இந்த
நன்னிலையில் சேர்ப்பதற்கும் திட்டமிட்டார் மக்கள்.
‘செம்மையுறத் திருநாட்டில மணிக்கொடியும் ஏற்றித்
திகழ்ந்திடுக உலகமெலாம் குடியரசே’ என்றார்.

இடம் : திறல்நாட்டு அரண்மனை.

நேரம் : மாலை.

உறுப்பினர் : அனைவரும்:

அகவல்

அனைவரும் திறல்நாட்ட டரண்மனை நிறைந்தனர்;
செம்மறித் திறல் எழுந்து
கைம்மலர் கூப்பிக் கழறுவான் அங்கே:

என்சீர் விருத்தம்

நாட்டினிலே குடியரசு நாட்டிலிட்டோம் இந்நாள்
நல்லபல சட்டங்கள் அமைத்திருதல் வேண்டும்
காட்டோமே சாதிமனைம்! கலப்புமனைம் ஒன்றே
நல்லவழிக்குக் கைகாட்டி! கட்டாயக் கல்வி
ஊட்டிடுவோம் முதியோர்க்கும் மாணவர்க்கும் நன்றே;
உழையானை நேரயாளி ஊர்திருட் என்போம்;
கேட்டைஇனி விலைகொடுத்து வாங்கோமே; சாதி
கீழ்மேல்என் றுரைப்பவர்கள் வாழுவது சிறையே!

ஒருக்கடவுள் உண்டென்போம்! உருவணக்கம் ஒழிப்போம்.
உள்ளபல சண்டையெல்லாம் ஒழியும்மதம் ஒழித்தால்!
திருக்கோயில் தொழிற்சாலை! பார்ப்பனரும், கையில்
செங்கோலேந் தும்பிற்கும் மக்களைச் சார்ந் தோரே!
பெருவாழ்வுக் கிளையெல்லாம் அடிப்படைத் திட்டங்கள்
பிறிதுள்ள சட்டங்கள் அறிஞர் அமைப் பார்கள்
வருநாளில் குடிமக்கள் படியினரின் தேர்தல்;
வகுப்பதற்கே இன்றுசிறு குழுஅமைப்பீர்' என்றாள்.

செம்மறியே முதலாகப் பதின்மர்களைத் தேர்ந்தார்
திறல்நாட்டின் குடியரசைச் செயற்படுத்தச் சொன்னார்.
செம்மணிக்கும் பொன்னிக்கும் மின் எணாளிக்கும் வையத்
திறலுக்கும் நடைபெற்ற திருமணம்பா ராட்டி.
நம்முடுமை நாடன்றிப் பெருநாட்டை இந்த
நன்னிலையில் சேர்ப்பதற்கும் திட்டமிட்டார் மக்கள்.
'செம்மையறத் திருநாட்டில் மணிக்கொடியும் ஏற்றித்
திகழ்ந்திருக் கூலமெலாம் குடியரசே' என்றார்.